



# தமிழ்நாடு அரசிதழ்

சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No.401A]

சென்னை, செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024  
கார்த்திகை 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055

## பகுதி IV—பிரிவு 1

### தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம்

பக்கங்கள்

#### சட்டமுன்வடிவுகள்:

எண். 45/2024 தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டம்	.. ..	2-10
எண். 46/2024 தமிழ்நாடு பொது வளாகங்கள் (அதிகாரமளிக்கப்படாத கையுடைமையாளர்களை வெளியேற்றுதல்) திருத்தம் மற்றும் செல்லத்தக்கதாக்குதல் சட்டம்	.. ..	11-12
எண். 47/2024 தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத் (திருத்தச்) சட்டம்	.. ..	13-14
எண். 48/2024 தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிய (திருத்தச்) சட்டம்	.. ..	15-18
எண். 49/2024 தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதிய (திருத்தச்) சட்டம்	.. ..	19-20
எண். 50/2024 தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு (திருத்தச்) சட்டம்	.. ..	21-24
எண். 51/2024 தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்தச்) சட்டம்	.. ..	25-28
எண். 52/2024 தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்	.. ..	29-42
எண். 53/2024 தமிழ்நாடு நிதி ஒதுக்கச் (எண். 6) சட்டம்	.. ..	43-48

2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

### சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 45/2024

**கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரி விதித்தலுக்கும் வசூலித்தலுக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவினைவான பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.**

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு,  
அளவுகை மற்றும்  
தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளவிதிற்கும்.

(3) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள்  
வரையறைகள்.

2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,-

(a) “மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு” என்பது, 6 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் நியமனம் செய்யப்பட்ட மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு என்று பொருள்படும்;

(b) “அனுப்புதல்” என்பது, கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்திலிருந்து கனிமம் எதனையும் உடைமையாளாரால் அனுப்புதல் என்று பொருள்படும்;

(c) “அரசு” என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;

(d) “உடைமையாளர்” என்பவர், ஒருங்கிணைந்த உரிமம் அல்லது நில ஆய்வு உரிமம் அல்லது கனிம ஆய்வு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகை அல்லது சுரங்கக் குத்தகையின் உடைமையாளர் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ள நிலம் தொடர்பாக வழங்கப்பட்ட ஏதேனும் பிற கனிமத்திற்குச் சலுகை வழங்கப்பட்டவர் ஆவார்;

(e) “கனிமம்” என்பது, இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கனிமம் எதுவும் என்று பொருள்படும்;

(f) “கனிமங்களைக் கொண்டுள்ள நிலம்” என்பது, 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மற்றும் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குறுத்துதல்) சட்டம், 1948 ஆம் ஆண்டு எண்ணெய் வயல்கள் (ஒழுங்குறுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டத்தின்கீழ், அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி, ஒருங்கிணைந்த உரிமம் அல்லது நில ஆய்வு உரிமம் அல்லது கனிம ஆய்வு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகை அல்லது சுரங்கக் குத்தகை அல்லது ஏதேனும் பிற கனிமத்தின் சலுகையானது நேர்விற்கேற்ப, வழங்கப்பட்டுள்ள அல்லது வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிற நிலம் தொடர்பான மற்றும் கனிமம் எதனையும் கொண்டுள்ள நிலம் எதுவும் என்று பொருள்படும்;

மையச்சட்டம்

67/1957.

மையச்சட்டம்

53/1948.

(g) “அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரஅமைப்பு” என்பது, 4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரஅமைப்பு என்று பொருள்படும்;

(h) “வகுத்துரைக்கப்பட்ட” என்பது, இந்தச் சட்டத்தின்கீழ் வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்;

(i) “இணைப்புப்பட்டியல்” இந்தச் சட்டத்தின்கீழ் இணைப்புப்பட்டியல் என்று பொருள்படும்;

(ii) “வரி” என்பது 3 ஆம் பிரிவின்கீழ் விதிக்கத்தக்க, கனிமங்களைக் கொண்டுள்ள நில வரி என்று பொருள்படும்.

3. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீது, அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அத்தகைய வீதத்தில், கனிமங்களைக் கொண்டுள்ள நில வரி என்றழைக்கப்படும் ஒரு வரி விதிக்கப்படுதல் வேண்டும்.

கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீது வரி விதித்தல்.

4. (1) தமிழ்நாடு அரசிதழில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும், தொடர்புடைய மாவட்டத்தின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் படிநிலைக்குக் குறையாத அத்தகைய அலுவலரால், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், வரி மதிப்பீடு செய்யப்படுதல், விதிக்கப்படுதல் மற்றும் வசூலிக்கப்படுதல் வேண்டும்.

வரி மதிப்பீடு, வசூல் மற்றும் செலுத்தம்.

(2) உடைமையாளரானவர், இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரியை, வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய முறையில் முன்வைப்புத்தொகையாக செலுத்துதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவத்தில் அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படுதல் வேண்டும். கனிமம் அனுப்புவதற்கு முன்னர், உடைமையாளர் வரி செலுத்தத்திற்கான பற்றுச்சீட்டை அறிவிக்கை செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

(3) உடைமையாளரானவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவத்தில், அத்தகைய காலஅளவிற்கு மற்றும் அத்தகைய முறையில் அத்தகைய விவரஅறிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.

(4) உடைமையாளரானவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவத்தில் மற்றும் அத்தகைய முறையில் வரி விதிப்பு தொடர்பான கணக்குகள், பதிவேடுகள், பதிவாவணங்கள் மற்றும் பிற ஆவணங்களைப் பராமரித்து வருதல் வேண்டும்.

5. (1) உடைமையாளர், வரிச் செலுத்தமின்றி அல்லது வரிப்பாக்கிக்கும் குறைவான தொகையைச் செலுத்தி, கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்திலிருந்து ஏதேனும் கனிமங்களை அனுப்பியிருப்பாராயின், அறிவிக்கை செய்யப்பட்டுள்ள அதிகார அமைப்பானது, நிலுவை வரி மற்றும் அதனுடன் சேர்த்து அத்தகைய வரியின் மீதான ஐந்து விழுக்காடு என்ற வீதத்தில் ஒரு தண்டத்தொகை செலுத்தத்திற்கு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், கேட்புக்கான ஓர் அறிவிப்பினை, உடைமையாளருக்கு பிறப்பித்தல் வேண்டும்.

வரி மற்றும் தண்டத் தொகையை வசூலித்தல்.

(2) வரித்தொகை மற்றும் விதிக்கப்பட்டுள்ள தண்டத்தொகை, ஏதேனுமிருப்பின், அவை செலுத்தப்படவில்லையாயின், அது, நில வருவாய் நிலுவை போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய வசூலித்தலுக்கு, 1864 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில வருவாய் வசூலிப்புச் சட்டத்தின் வகைமுறைகள் பொருந்துதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்  
11/1864.

6. (1) அறிவிக்கை செய்யப்பட்ட அதிகார அமைப்பின் ஆணையினால் இடருற்ற எந்தவொரு நபரும், அத்தகைய ஆணை கிடைக்கப்பெற்ற முப்பது நாட்களுக்குள், அரசால், அறிவிக்கையின் வாயிலாக நியமனம் செய்யப்பட்ட மேல்முறையீடு அதிகார அமைப்பிடம், மேல்முறையீட்டை முன்னிடலாம்:

மேல்முறையீடு.

வரம்புரையாக, கூறப்பட்ட காலஅளவிற்குப் பின்பு மேல்முறையீட்டை அளிக்காததற்கு, மனுதாரர் போதுமான காரணம் கொண்டிருக்கிறார் என்று மனநிறைவு கொள்கிறவிடத்து, மேற்சொன்ன காலஅளவிற்குப் பின்னரும், மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீட்டினை ஏற்றுக்கொள்ளலாம்.

மேலும் வரம்புரையாக, எந்த நிலுவை வரிக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதோ அந்த நிலுவை வரியின் முப்பது விழுக்காடு செலுத்தப்பட்டதற்கான சான்று இணைக்கப்பட்டிருந்தாலன்றி, மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, மேல்முறையீட்டு எதனையும் ஏற்றுக்கொள்ளுதல் கூடாது.

(2) மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, மேல்முறையீட்டாளருக்கு, கேட்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கிய பின்பு, அது நியாயமெனக் கருதும் அத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும்.

சீராய்வு.

7. அரசு அல்லது அரசால் அறிவிக்கையின் வாயிலாக நியமனம் செய்யப்படலாகும் ஏதேனும் பிற சீராய்வு அதிகார அமைப்பானது, எந்நேரத்திலும் தாமாக முன்வந்தோ, அல்லது 6 ஆம் பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையால் இடருற்ற நபரெவரும், அத்தகைய ஆணை கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், செய்த விண்ணப்பத்தின் பேரிலோ, பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அதில் எடுக்கப்பட்ட முடிவின் சீர்மை அல்லது முறை குறித்து தாமே மனநிறைவு கொள்வதற்கு அது தொடர்பான பதிவேடுகளை வரவழைக்கலாம் மற்றும் அத்தகைய ஆணை எதுவும் மாற்றியமைக்கப்படுதல், நீக்கப்படுதல் அல்லது மறுபரிசீலனைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுதல் வேண்டும் என சீராய்வு அதிகார அமைப்பிற்குத் தோன்றுகிறவிடத்து, சீராய்வு அதிகார அமைப்பானது, இடருற்ற நபருக்கு, கேட்பதற்கான வாய்ப்பொன்று வழங்கிய பின்னர் அது நியாயமெனக் கருதும் அத்தகைய ஆணையைச் சீராய்வு அதிகார அமைப்பு பிறப்பிக்கலாம்.

தண்டத்தொகை.

8. 4 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உட்பிரிவுகளின் வகைமுறைகள் எதனையும் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்டுள்ள விதிகளை மீறுகின்ற எந்தவொரு நபரும், அறிவிக்கை செய்யப்பட்டுள்ள அதிகார அமைப்பினால், வகுத்துரைக்கப்படலாகும், ஐந்தாயிரம் ரூபாய்க்கு மிகாத ஒரு தண்டத்தொகை விதிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய மீறுகை தொடர்கிறவிடத்து, அத்தகைய மீறுகை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும், மேலும் ஐநூறு ரூபாய்க்கு மிகாத தண்டத்தொகை விதிக்கப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, மீறுகை எதனையும் பொறுத்து இந்தப் பிரிவின்கீழ் அவ்வாறு விதிக்கப்படும் தண்டத்தொகை முழுமொத்தமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மிகுதியாக இருத்தல் கூடாது.

இணைப்புப்

பட்டியலைத்

திருத்தம்

செய்வதற்கான

அதிகாரம்.

9. அரசு, அவ்வப்போது, அறிவிக்கையின் வாயிலாக ஏதேனும் கனிமங்களைச் சேர்ப்பதற்கு, நீக்குவதற்கு அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரி வீதத்தை மாற்றியமைப்பதற்கு இணைப்புப்பட்டியலைத் திருத்தம் செய்யலாம்:

வரம்புரையாக, இந்தப் பிரிவின்கீழ் வரிவீதத்தின் உயர்வானது, முழுமொத்தமாக இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிவீதத்தின் ஐம்பது விழுக்காட்டிற்கு மிகுதியாக இருத்தல் கூடாது.

விதிகளைச்

செய்வதற்கான

அதிகாரம்.

10. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.

(2) குறிப்பாகவும் மேற்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு குந்தகமின்றியும், அத்தகைய விதிகள், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது எதற்கும் வகை செய்யலாம். -

(a) வரி விதிப்பு, மதிப்பீடு மற்றும் வசூலிப்பு முறை;

(b) வரி செலுத்தும் முறை;

(c) விவர அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவம், காலஅளவு மற்றும் முறை;

(d) உடைமையாளரால் பராமரிக்கப்பட வேண்டிய கணக்குகள், பதிவேடுகள், பதிவாவணங்கள் மற்றும் பிற ஆவணங்கள் மற்றும் அவை பராமரிக்கப்பட வேண்டிய முறை;

(e) வரி செலுத்தத்திற்கான பற்றுச்சீட்டின் படிவம்;

(f) 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட வேண்டிய கேட்பு அறிவிப்பின் முறையும், படிவமும்;

(g) 8 ஆம் பிரிவின் கீழ் தண்டத்தொகையின் அளவு;

(h) வேண்டுறுத்தப்படும் அல்லது வகுத்துரைக்கப்படலாகும் பிற பொருட்பாடு எதுவும்.

(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகள் அனைத்தும் **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி, பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுநன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

11. இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதனின் கீழ் நிலுவை தொகை எதனையும் செலுத்துவதற்கான உடைமையாளரின் பொறுப்பை பாதிக்காது.

பிற சட்டங்களின் கீழ் உள்ள உரிமையாளரின் பொறுப்புடைமை பாதிக்காது.

12. இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி எதனையுமொட்டி அரசு அலுவலர் அல்லது பணியாளரால் நல்லெண்ணத்தில் செய்த அல்லது செய்யக்கருதிய அல்லது செய்யத்தோன்றுகிற செயல் எதனையும் பொறுத்து அத்தகைய அலுவலர் அல்லது பணியாளருக்கு எதிராக உரிமை வழக்கு, குற்றவியல் வழக்கு அல்லது பிற நடவடிக்கைகள் எதுவும் தொடர்படுதல் ஆகாது.

நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு.

13. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில், இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசு, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையான அல்லது உகந்ததாக அதற்குத் தோன்றுகிற, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:

இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.

வரம்புரையாக, இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டாண்டுக் காலஅளவு முடிவடைந்த பின்னர் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.

இணைப்பிட்டியல்

(3 ஆம் பிரிவைக் காண்க)

கனிமத்தைக் கொண்டுள்ள நிலத்தின் வரி வீதம்.

பகுதி-A

நிலம் கொண்டுள்ள பெருவகை கனிமங்கள்.

வரிசை எண் (1)	கனிமத்தின் பெயர் (2)	வரி வீதம் (ரூபாயில்) (3)	
		ஒரு மெட்ரிக் டன்னுக்கு.	ஒரு கன மீட்டருக்கு.
1.	பழுப்புக்ரி	250	—
2.	சுண்ணாம்புக்கல்	160	—
3.	சுண்ணாம்புக்களி	160	—
4.	மேக்னசைட்	260	—
5.	காரீயம்	40	—
6.	வெர்மிகுலைட்	250	—
7.	கார்னெட்	1250	—
8.	இல்மனைட்	950	—
9.	ரூட்டில்	5500	—
10.	சர்கான்	6600	—
11.	மோனாசைட்	250	—
12.	சில்லிமனைட்	7000	—
13.	லுக்ரோக்சீன்	3500	—

## பகுதி-B

நிலம் கொண்டுள்ள சிறுவகை கனிமங்கள்.

வரிசை எண் (1)	கனிமத்தின் பெயர் (2)	வரி வீதம் (ரூபாயில்) (3)	
		ஒரு மெட்ரிக் டன்னுக்கு.	ஒரு கன மீட்டருக்கு.
1.	கரட்டுக்கல்	90	140
2.	சரளை/மண்	45	85
3.	வண்ண கருங்கல்	300	800
4.	கருப்பு கருங்கல்	420	1300
5.	கூழாங்கற்கள்	150	390
6.	மணல்	—	400
7.	படிகக்கல்	345	—
8.	களிக்கல்	200	—
9.	தீக்களிமண்	70	—
10.	உருட்டுக் களிமண்	150	—
11.	களிமண்	40	—
12.	நொறுங்கிய கல்	160	—
13.	ஆற்று மணல்	240	—
14.	படுகப்பாறை	150	—
15.	சுதைக்கல்	160	—
16.	டுனைட்	225	—
17.	சுண்ணப்பாறை	165	—

## பகுதி-C

நிலம் கொண்டுள்ள கனிம எண்ணெய்கள்.

வரிசை எண் (1)	கனிமத்தின் பெயர் (2)	வரி வீதம் (ரூபாயில்) (3)	
		ஒரு மெட்ரிக் டன்னுக்கு.	ஒரு கன மீட்டருக்கு.
1.	கச்சா எண்ணெய்	8500	—
2.	இயற்கை எரிவாயு	—	3.5

### நோக்கக் காரண விளக்கவுரை

மாண்புமிகு உச்சநீதிமன்றமானது, கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஒருவர்-எதிர்-இந்திய எஃகு ஆணையம் மற்றும் ஒருவர் முதலிய வழக்கில், உரிமையியல் மேல்முறையீடு எண்கள். 4056-4064/1999-இன் 25.07.2024 தேதியிட்ட தனது தீர்ப்புரையில், கனிமவளம் கொண்ட நிலமானது, அரசமைப்பின் ஏழாம் இணைப்புப்பட்டியலின் பட்டியல்-II இன் 49 ஆம் பதிவின் கீழ் உள்ள “நிலங்கள்” என்ற விளக்கத்திற்குள் வருகிறது என்றும், சுரங்கங்கள் மற்றும் கற்சுரங்கங்களை உள்ளடக்கியிருக்கிற நிலங்களின் மீதான வரிக்கு, 246 ஆம் உறுப்புடன் படிக்கப்பட வேண்டிய பட்டியல்-II இன் 49 ஆம் பதிவின் கீழ் மாநிலச் சட்டமன்றம், சட்டமியற்றும் செயல்திறனைக் கொண்டிருக்கிறது என்றும் முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சூழ்நிலைகளில், மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதன் பொருட்டு, கனிம வளம் கொண்ட நிலங்களுக்கு வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற, அரசு முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

**துரைமுருகன்,**  
நீர்வளத்துறை அமைச்சர்.



**சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.**

இந்தச் சட்டமுன்வடிவின் 1(3),4,5(1),6(1),7,8,9,10 மற்றும் 13 ஆம் பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விதிகளை அல்லது ஆணையை செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.

**துரைமுருகன்,**  
நீர்வளத்துறை அமைச்சர்.

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

**கி. சீனிவாசன்,**  
முதன்மைச் செயலாளர்.



2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

**சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 46/2024**

1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அதிகாரமளிக்கப்படாத கையுடைமையாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அதிகாரமளிக்கப்படாத கையுடைமையாளர்களை வெளியேற்றுதல்) திருத்தம் மற்றும் செல்லத்தக்கதாக்குதல் சட்டம் என்று வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இது, 2011-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 7-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 1/1976.

2. 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அதிகாரமளிக்கப்படாத கையுடைமையாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2-ஆம் பிரிவின் (e) கூறின் (3)-ஆம் உட்கூறுக்காக, பின்வரும் உட்கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

2-ஆம் பிரிவிற்கான திருத்தம்.

“(3) தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திடம் பதிவுபெற்று, வக்ஃபுக்கு சொந்தமான வளாகங்கள் எதுவும்;”.

3. அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும் அல்லது, ஏதேனும் நீதிமன்றத்தால் அல்லது தீர்ப்பாயத்தால் அல்லது பிற அதிகார அமைப்பினால் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது ஆணை ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துடன் பதிவு செய்யப்பட்ட வக்ஃபிற்கு சொந்தமான வளாகம் தொடர்பாக, 2011-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 7-ஆம் தேதியன்றும் அதன் பின்பும், இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பும், முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட அனைத்து செயல்கள் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளானது, அனைத்து நோக்கங்களுக்காக, செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட அத்தகைய செயல் அல்லது நடவடிக்கைகளானவை, அனைத்து முக்கிய நேரங்களிலும் நடைமுறையில் இருந்தாற்போன்று, இந்தச் சட்டத்தின்படி மாற்றாக அமைக்கப்பட்டவாறு முதன்மைச் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (e) கூறிலுள்ள (3)-ஆம் உட்கூறினைப் போன்று சட்டத்திற்கிணங்கிய வகையில், எப்பொழுதும் ஏற்கத்தக்க வகையில், செய்யப்பட்டது அல்லது எடுக்கப்பட்டதாகவே கருதப்படுதல் வேண்டும்.

செல்லத்தக்க தாக்குதல்.

### நோக்கக்காரண விளக்கவுரை.

2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அதிகாரமளிக்கப்படாத கையுடைமையாளர்களை வெளியேற்றுதல்) திருத்தச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 33/2010), “பொது வளாகங்கள்” என்னும் சொற்கூறின் பொருள் வரையறைக்குள் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திடம் பதிவுபெற்ற வக்ஃபு வளாகங்கள் உள்ளடங்கலாக, 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அதிகாரமளிக்கப்படாத கையுடைமையாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (e) கூறில் திருத்தம் செய்யப்பட்டது. கூறப்பட்ட திருத்தமானது, 2011-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 7-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்தது. கூறப்பட்ட திருத்தத்தின் விளைவாக, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திடம் பதிவுபெற்ற ஒரு வக்ஃபுக்கு சொந்தமான வளாகத்திலிருந்து, அதிகாரமளிக்கப்படாத கையுடைமையாளர்கள் பலர் அத்தகைய வளாகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மற்றும் திருத்தம் செய்யப்பட்ட வகைமுறையானது, தமிழ்நாடு வக்ஃபு சொத்துக்களை பாதுகாப்பதிலும், பேணுதலிலும் பயனளிப்பதாக இருந்தது. எனினும், சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிப்பேராணை எண்.20553/2023 முதலியவற்றில், 23.04.2024 தேதியிட்ட அதன் ஆணையில், 1995-ஆம் ஆண்டு வக்ஃபு சட்டம் (மையச் சட்டம் 43/1995) என்ற முறையில், கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 33/2010 செல்லாநிலையது, ஆகையால், அது அரசமைப்பை மீறுவதாக உள்ளது என்றும் விளம்புகை செய்தது.

2. வக்ஃபு சொத்துக்களிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான மேற்சொன்ன, 1995-ஆம் ஆண்டு வக்ஃபு சட்டத்தின் (மையச் சட்டம் 43/1995) 54-ஆம் பிரிவின்கீழ் வகுத்துரைக்கப்பட்ட நடைமுறையானது, எளிதில் கையாள முடியாத ஒரு நடைமுறையாக உள்ளது மற்றும் அத்தகைய நடைமுறையை சார்ந்திருப்பதானது, வக்ஃபு சொத்துக்களிலிருந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஏற்கத்தகாத தாமதத்தை உண்டாக்கும். எனவே, தேவையான செல்லுபடியாக்கக்கூடிய வகைமுறையுடன், 2011-ஆம் ஆண்டு சனவரி 7-ஆம் நாளிலிருந்து முன்தேதியிட்டதாக, தமிழ்நாடு சட்டம் 33/2010-இன் அடிப்படையில், கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 1/1976-ஐ திருத்தம் செய்வதற்கும், அரசமைப்பின் 254(2)-ஆம் உறுப்பின்கீழ் வேண்டப்பட்டவாறு சட்டமுன்வடிவை மாண்பமை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு வைப்பதற்கும் அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்,  
வருவாய் மற்றும் பேரிடர்  
மேலாண்மைத்துறை அமைச்சர்.

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

கி. சீனிவாசன்,  
முதன்மைச் செயலாளர்.

2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 - ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

**சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 47/2024**

**2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.**

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய குறுந்தலைப்பு ஆணையத் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும். மற்றும் தொடக்கம்.

(2) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்  
24/2012.

2. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவின், (i) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக திருத்தம். அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(i) “உள்ளாட்சி அமைப்பு” என்பது, எதன் கீழ் ஆய்விடம், கட்டிடம், நினைவிடம் எதுவும் அல்லது வரலாற்று, கட்டிடக்கலை அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஏதேனும் இடங்கள் ஆகியன உற்றமைந்து அல்லது பாரம்பரிய கட்டிடம் அல்லது பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்களின் கண்காணிப்பு அதிகாரம் அரசால் ஒப்படைக்கப்பட்டு அப்போதைக்கு நடைமுறையில் உள்ள ஏதேனும் சட்டத்தின் கீழ் அமைத்துருவாக்கப்பட்டுள்ளதோ அல்லது அமைத்துருவாக்கப்பட வேண்டியுள்ளதோ அந்த மாநகராட்சி அல்லது நகராட்சி மன்றம் அல்லது ஊராட்சி எதுவும் அல்லது பிற அதிகார அமைப்பு எதுவும் என்று பொருள்படும்.”.

3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,-

(a) (k) மற்றும் (l) இனத்திற்காக, பின்வரும் இனங்கள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

4 ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

“(k) செயற்பொறியாளர் (பாரம்பரிய பிரிவு), பொதுப்பணித் துறை, சேப்பாக்கம், சென்னை, பதவி-வழி;

(l) தலைமை கட்டிடக்கலைஞர், பொதுப்பணித் துறை, சேப்பாக்கம், சென்னை, பதவி-வழி;”

(b) (p) இனத்திற்கு பின்பு, பின்வரும் இனம் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(q) ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, சென்னை, பதவி-வழி;”

4. முதன்மைச் சட்டத்தின் 11ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (n) கூறில், “உள்ளாட்சி அதிகார அமைப்புகள்” எனும் சொற்றொடருக்காக பிரிவிற்கான திருத்தம். “தொடர்புடைய அதிகார அமைப்புகள்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

### நோக்கக்காரண விளக்கவுரை

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இருநீதியர் ஆயம், மறு ஆய்வு மனு (நீதிப்பேராணை) எண் 169 மற்றும் 170 / 2021 –இல் 02.06.2023 தேதியிட்ட அதன் பொது ஆணையில், கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தில், இந்து சமய அறநிலையத் துறையிலிருந்து ஓர் உறுப்பினரை சேர்ப்பதன் மூலமும் 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 12 / 2012) “உள்ளாட்சி அமைப்பு” என்ற சொற்களின் பொருள் வரையறையை திருத்தம் செய்வதன் மூலமும் கூறப்பட்ட சட்டத்தின் வகை முறைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக, “உள்ளாட்சி அமைப்பு” என்ற சொற்களுக்கு நிறைவான மற்றும் முழுமையான பொருள் அளிப்பது தேவையென கருத்து தெரிவித்துள்ளது.

2. மேற்சொன்ன நோக்கத்திற்காகவும் மாநிலத்தில் பாரம்பரிய கட்டிடங்களை திறம்பட பாதுகாப்பதன் பொருட்டும், அரசானது, கூறப்பட்ட சட்டத்தில் “உள்ளாட்சி அமைப்பு” என்ற பொருள் வரையறை மற்றும் 4 மற்றும் 11 ஆம் பிரிவுகளை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

3. இந்தச்சட்ட முன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

### தங்கம் தென்னரசு,

நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

கி. சீனிவாசன்,  
முதன்மைச் செயலாளர்.

2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

**சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 48/2024**

**1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.**

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிய (திருத்தச்) சட்டம் என வழங்கப்படும். குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) (a) 4 ஆம் பிரிவின் (a) கூறானது 2018 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(b) 4 ஆம் பிரிவின் (b) கூறானது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 27 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(c) 4 ஆம் பிரிவின் (c) கூறு மற்றும் எஞ்சியுள்ள பிரிவுகளானது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்  
49/1987.

2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) (k) கூறில், “மற்றும் மின்னணு முத்திரைவில்லையை உள்ளடக்கும்” எனும் சொற்றொடரானது இறுதியில் சேர்க்கப்படுதல் வேண்டும்.

2 ஆம்  
பிரிவின்கான திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில்,—

15 ஆம்  
பிரிவின்கான திருத்தம்.

(a) (1) ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“வரம்புரையாக, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தின் தொடக்க தேதியன்றும் அது முதற்கொண்டும், ஏதேனும் மாநில அரசு அல்லது மைய அரசு அல்லது பிற அதிகார அமைப்பு அல்லது பணி வழங்குநரிடமிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை அல்லது பிற ஓய்வகாலப் பயன்களைப் பெறுகிற ஒரு வழக்குரைஞர், நிதியத்தின் ஓர் உறுப்பினராக சேர்ப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவராய் இருத்தல் கூடாது.”;

(b) (3) ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“வரம்புரையாக, வழக்குரைஞராக பதிவு பெற்று, அவ்வாறு பதிவுபெற்ற பின்பு, தாமதமாக நிதியத்திற்கு சேர்க்கை செய்ய வேண்டுமென விரும்பும் ஒரு நபர், அவரது பதிவுத் தேதியிலிருந்து நிதியத்திற்கு அவர் சேர்க்கை செய்யப்படும் தேதி வரையிலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணமாக செலுத்துதல் வேண்டும்.”;

(c) (4) ஆம் உட்பிரிவில், -

- (i) (a) இனத்தில், “ஐந்தாறு ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “ஆயிரம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
- (ii) (b) இனத்தில், “ஆயிரம் ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “இரண்டாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
- (iii) (c) இனத்தில், “இருபத்தைந்தாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “ஒரு இலட்சம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
- (iv) (d) இனத்தில், “பத்தாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “இருபத்தாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
- (v) பின்வரும் வரம்புரைகளானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“வரம்புரையாக, முப்பத்து ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்பு நிதியத்தின் ஓர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள ஒரு வழக்குரைஞர், நிதியத்திற்கு ஆயுட்கால சந்தா அல்லது ஆண்டு சந்தா செலுத்துவதற்குத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக, முப்பத்து ஐந்து வயது நிறைவடைந்த பின்பு நிதியத்தின் ஓர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள ஒரு வழக்குரைஞர், நிதியத்திற்கு ஆண்டு சந்தா மட்டுமே செலுத்துவதற்குத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும் மற்றும் அவர் ஆயுட்கால சந்தா செலுத்துவதற்குத் தகுதியுடையவராக இருத்தல் கூடாது.”;

(d) (6) ஆம் உட்பிரிவில், “ஐம்பது ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “பத்தாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(e) (9) ஆம் உட்பிரிவில், “ஐம்பது ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “ஐந்தாறு ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

4. முதன்மைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவில், -

(a) (5) ஆம் உட்பிரிவில், “ஐந்து இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடர் காணப்படுகின்ற, இரு இடங்களில், “ஏழு இலட்சம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) (5) ஆம் உட்பிரிவில், அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட, “ஏழு இலட்சம் ரூபாய்” எனும் சொற்றொடர் காணப்படுகின்ற, இரு இடங்களில், “பத்து இலட்சம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட (5) ஆம் உட்பிரிவின்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(5) நிதியத்தின் ஓர் உறுப்பினர் இறந்துவிட்டால், நேர்விற்கேற்ப, அவரால் பெயர்குறிக்கப்பட்டவர் அல்லது சட்டப்படியான வாரிசுக்கு -

(a) ஓர் உறுப்பினர், முப்பத்து ஐந்து வயது நிறைவடைவதற்குள் வழக்குரைஞராக பதிவு செய்திருப்பின், பத்து இலட்சம் ரூபாய்;

(b) ஓர் உறுப்பினர், முப்பத்து ஐந்து வயது நிறைவடைந்த பின்னர் ஆனால், ஐம்பது வயது நிறைவடைவதற்கு முன்னர் வழக்குரைஞராக பதிவு செய்திருப்பின், ஐந்து இலட்சம் ரூபாய்;

16 ஆம்  
பிரிவின்கான  
திருத்தம்.



(c) ஓர் உறுப்பினர், ஐம்பது வயது நிறைவடைந்த பின்னர், ஆனால், அறுபது வயது நிறைவடைவதற்கு முன்னர் வழக்குரைஞராக பதிவு செய்திருப்பின், இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்;

(d) ஓர் உறுப்பினர், அறுபது வயது நிறைவடைந்த பின்னர் வழக்குரைஞராக பதிவு செய்திருப்பின், ஒரு லட்சம் ரூபாய் தொகையானது செலுத்தப்படுதல் வேண்டும். வரம்புரையாக, அத்தகைய உறுப்பினர், அவரது இறப்பிற்கு முன்பு, ஏதேனும் மாநில அரசு அல்லது மைய அரசு அல்லது பிற அதிகார அமைப்பு அல்லது பணி வழங்குநரிடமிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை அல்லது பிற ஓய்வுகாலப் பயன்களைப் பெற்றிருந்தால், நேர்விற்கேற்ப, அவரால் பெயர் குறிக்கப்பட்டவருக்கோ அல்லது சட்டப்படியான வாரிசுக்கோ, இந்த உட்பிரிவின்கீழ் தொகையைப் பெறுவதற்கு உரிமை கொண்டவர் ஆகமாட்டார்.”.

5. முதன்மைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் 21 ஆம் உள்ள, (b) கூறில், “இருபத்து ஐந்து ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, பிரிவிற்கான திருத்தம். “ஐந்தாறு ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

6. முதன்மைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,— 22 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(a) “பத்து ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “நூற்று இருபது ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“வரம்புரையாக, வழக்குரைஞர் குழாம், வழக்குரைஞர் குழாமத்தின் இணைய வலைவாயில் வழியாக, மின்னணு முத்திரைவில்லைகளையும் வழங்கலாம்.”.

7. முதன்மைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், 23 ஆம் “முப்பது ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “நூற்று இருபது ரூபாய்” பிரிவிற்கான திருத்தம். எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

### நோக்கக் காரண விளக்கவுரை

அரசு, மாநிலத்தில் உள்ள வழக்குரைஞர்களுக்கு ஓய்வகால பயன்களை வழங்குவதற்கும், உறுப்பினரின் இறப்பின்போது, கூறப்பட்ட நிதியத்திலிருந்து முழுமொத்தத் தொகை வழங்குவதற்கும், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் 49/1987) தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியம் என அழைக்கப்படும் ஒரு நிதியத்தை அமைத்துள்ளது.

2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இறந்துபோன வழக்குரைஞரின் குடும்பத்திற்கு வழக்குரைஞர்கள் நல நிதியத்திலிருந்து வழங்கப்படும் நிதியுதவியானது ஏழு இலட்சம் ரூபாயிலிருந்து பத்து இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியத்திற்கு இருபது கோடி ரூபாய் கூடுதல் தொகை அரசால் வழங்கப்படும் என்றும் 23.04.2022 ஆம் தேதியன்று அறிவித்திருந்தார். மேலும், கூறப்பட்ட நிதியத்தின் வருவாயைப் பெருக்குவதற்கு, வழக்குரைஞர்கள் நல நிதிய முத்திரைவில்லையின் மதிப்பினை உயர்த்துவதற்கும், ஆண்டு சந்தா, ஆயுட்கால சந்தா, மறுஅனுமதிக் கட்டணம், பதிவுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், மின்னணு-முத்திரைவில்லை வழங்குவதற்கு வகைசெய்வதற்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் குழாம் பரிந்துரை செய்துள்ளது. கூறப்பட்ட குழாமானது, மாநிலம் எதிலிருந்தும் அல்லது மைய அரசு அல்லது பிற அதிகார அமைப்புகளிடமிருந்தும் ஓய்வூதியம், பணிக்கொடை அல்லது பிற ஓய்வகாலப் பயன்களைப் பெறும் ஒரு நபரை, நிதியத்தில் சேர்க்கப்படுவதை தடை செய்யவும் மேலும் பரிந்துரை செய்துள்ளது.

3. அரசானது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் குழாமின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவும் கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 49/1987ஐ திருத்தம் செய்வதெனவும் முடிவு செய்துள்ளது.

4. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

எஸ். ரகுபதி,  
சட்டத் துறை அமைச்சர்

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

கி. சீனிவாசன்,  
முதன்மைச் செயலாளர்.

2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

### சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 49/2024

1999 - ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதியச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு குறுந்தலைப்பு மற்றும் வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதிய (திருத்தச்) சட்டம் என தொடக்கம். வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்  
25/1999.

2. 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதியச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2-ஆம் பிரிவின் (o) கூறின் இறுதியில், “மற்றும் மின்னணு முத்திரை வில்லையும் உள்ளடங்கும்”, எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்.

2 ஆம் பிரிவிற்கான  
திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 12-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,-

12 ஆம் பிரிவிற்கான  
திருத்தம்.

(a) “பத்து ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “இருபது ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“வரம்புரையாக, வழக்குரைஞர் குழாமின் மின்னணு முத்திரை வில்லைக்கான இணைய வலைவாயில் மூலம், மின்னணு முத்திரை வில்லையை வழக்குரைஞர் குழாம் வெளியிடலாம்.”.

4. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், “நான்கு இலட்சம் ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “ஏழு இலட்சம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

16 ஆம் பிரிவிற்கான  
திருத்தம்.

**நோக்கக் காரண விளக்கவுரை.**

மாநிலத்தில் உள்ள வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் அவர்கள் இறக்கும் நேரவில், அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும், 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதியைச் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் 25/1999) தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நல நிதி என அழைக்கப்படும் நிதியும் ஒன்றை அரசு அமைத்துள்ளது.

2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம், தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர் சங்கமானது வழக்குரைஞர்களின் எழுத்தர் இறக்கும் நேரவில், அவரால் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 7 லட்சமாக உயர்த்தவும், நலநிதியை முத்திரை வில்லைகளின் மதிப்பை உயர்த்தவும் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதியை குழுவானது, கூறப்பட்ட நிதி உதவியை உயர்த்தவும் மின்னணு முத்திரை வில்லை நடைமுறைப்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளது.

3. அரசு, கவனமான பரிசீலனைக்குப் பின்பு, கூறப்பட்ட வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவும், மேற்கூறப்பட்ட நோக்கங்களுக்காக, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 25/1999 ஐத் தக்கவாறு திருத்தம் செய்வதெனவும் முடிவு செய்துள்ளது.

4. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

**எஸ். ரகுபதி,**  
சட்டத் துறை அமைச்சர்

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

**கி. சீனிவாசன்,**  
முதன்மைச் செயலாளர்.

2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

**சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 50/2024**

1955 - ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுதல்:-

1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு குறுந்தலைப்பு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு மற்றும் தொடக்கம். (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது 2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 5 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்  
XIV/1955

2. 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் II-ஆம் இணைப்பு மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தின் II-ஆம் பட்டியலுக்கானத் திருத்தம். இணைப்புப்பட்டியலில்,—

(1) 3 ஆம் உறுப்பின் (ii) ஆம் இனத்திற்காக, பின்வரும் இனமானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“(ii)(A) உயர்நீதிமன்றத்தின் ஆயிரத்து ஐந்தாறு ரூபாய் அறிவுசார் சொத்துரிமை பிரிவு தவிர.

(B) உயர்நீதிமன்றத்தின் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவிற்கு,—

(a) 1999 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாய். வணிகக்குறிகள் சட்டத்தின் (மையச் சட்டம் 47/1999) 91 ஆம் பிரிவின்கீழ் வணிகக் குறிகள் பதிவாளரின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு.

(b) 1957 ஆம் ஆண்டு ஐந்தாயிரம் ரூபாய். பதிப்புரிமைச் சட்டத்தின் (மையச் சட்டம் 14/1957) 72 ஆம் பிரிவின்கீழ் பதிப்புரிமைப் பதிவாளரின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு.

(c) 1970 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாய்.  
காப்புரிமைகள் சட்டத்தின்  
(மையச் சட்டம் 39/1970)  
117-A பிரிவின்கீழ்  
கட்டுப்பாட்டு அலுவலர்  
அல்லது மைய அரசின்  
ஆணைக்கு எதிரான  
மேல்முறையீடு.

(d) 1999 ஆம் ஆண்டு ஐந்தாயிரம் ரூபாய்.  
சரக்குகளின் புவிசார்  
குறியீடுகள் (பதிவு செய்தல்  
மற்றும் பாதுகாத்தல்)  
சட்டத்தின் (மையச் சட்டம்  
48/1999) 31 ஆம் பிரிவின்கீழ்  
பதிவாளரின் ஆணைக்கு  
எதிரான மேல்முறையீடு.

(e) 2001 ஆம் ஆண்டு தாவர ஐந்தாயிரம் ரூபாய்.  
வகைகளின் பாதுகாப்பு  
மற்றும் உழவர்கள் உரிமைச்  
சட்டத்தின் (மையச் சட்டம்  
53/2001) 56 ஆம் பிரிவின்கீழ்  
அதிகார அமைப்பு அல்லது  
பதிவாளரின் ஆணை  
அல்லது முடிவுக்கு எதிரான  
மேல்முறையீடு.

(f) 2015 ஆம் ஆண்டு வணிக இரண்டாயிரம் ரூபாய்.  
நீதிமன்றங்கள் சட்டத்தின்  
(மையச் சட்டம் 4/2016)  
13(1-A) ஆம் பிரிவின்கீழ்  
வணிக நீதிமன்றத்தின்  
ஆணைக்கு எதிரான  
மேல்முறையீடு.

(g) 2015 ஆம் ஆண்டு வணிக ஆயிரத்து  
நீதிமன்றங்கள் சட்டத்தின் ஐந்துநூறு ரூபாய்.".   
(மையச் சட்டம் 4/2016)  
4 ஆம் பிரிவின்கீழ்  
அமைத்துருவாக்கப்பட்ட  
உயர்நீதிமன்றத்தின் வணிகப்  
பிரிவினால், இடைக்கால  
மனுவில் பிறப்பிக்கப்பட்ட  
ஆணைக்கு எதிரான  
மேல்முறையீடு.

(2) 11 ஆம் உறுப்பின் (i) கூறின் (ii) ஆம் இனத்திற்காக,  
பின்வரும் இனமானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,  
அதாவது:-

- “(iii) (A) உயர்நீதிமன்றத்தின் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவு தவிர. ஐம்பது ரூபாய்.
- (B) உயர்நீதிமன்றத்தின் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவிற்கு, -
- (a) 1999 ஆம் ஆண்டு வணிகக் குறிகள் சட்டத்தின் (மையச் சட்டம் 47/1999) 47 மற்றும் 57 ஆம் பிரிவுகளின் கீழ் மனு அல்லது விண்ணப்பம். பத்தாயிரம் ரூபாய்.
- (b) 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் (மையச் சட்டம் 14/1957) 19A(1) ஆம் பிரிவின் கீழ் மனு. ஐந்தாயிரம் ரூபாய்.
- (c) 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் (மையச் சட்டம் 14/1957) 19A(2), 23, 31, 31A, 31B, 31C, 31D, 32, 33A மற்றும் 50 ஆம் பிரிவுகளின் கீழ் மனு அல்லது விண்ணப்பம். பத்தாயிரம் ரூபாய்.
- (d) 1970 ஆம் ஆண்டு காப்புரிமைகள் சட்டத்தின் (மையச் சட்டம் 39/1970) 64 மற்றும் 71 ஆம் பிரிவுகளின் கீழ் மனு. பத்தாயிரம் ரூபாய்.
- (e) 1999 ஆம் ஆண்டு சரக்குகளின் புவிசார் குறியீடுகள் (பதிவு செய்தல் மற்றும் பாதுகாத்தல்) சட்டத்தின் (மையச் சட்டம் 48/1999) 27 ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பம். ஐந்தாயிரம் ரூபாய்.”.

### நோக்கக் காரண விளக்கவுரை

2021 ஆம் ஆண்டு தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம் (மையச் சட்டம் 33/2021) இயற்றப்பட்டதன் விளைவாக, அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் மற்றும் குறித்த சில பிற தீர்ப்பாயங்கள் நீக்கம் செய்யப்பட்டன மற்றும் கூறப்பட்ட வாரியம் மற்றும் அத்தகைய பிற தீர்ப்பாயங்கள் முன்பு இதுவரையில், நிலுவையிலிருந்த நடவடிக்கைகள், அந்தச் சட்டத்தின் பல்வேறு வகைமுறைகளின் கீழ் தொடர்புடைய உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன. அதன் விளைவாக, நடைமுறைகளை வகுப்பதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுசார் சொத்துரிமை குழுவை அமைத்துருவாக்கியது. கூறப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், சென்னை உயர்நீதிமன்றம் அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பான பொருட்பாடுகளை கையாள்வதற்கு உயர்நீதிமன்றத்தில் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவை உருவாக்கியது. மேலும் உயர்நீதிமன்றமானது, 1908ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் V/1908) 129 ஆம் பிரிவு மற்றும் 1865 ஆம் ஆண்டு அதிகாரப் பட்டயத்தின் 37 மற்றும் 38 ஆம் விதிகளின் கீழ் அதிகாரங்களைச் செயல்படுத்துகையில், 2022 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமைப் பிரிவு விதிகளை வகுத்தது. கூறப்பட்ட விதிகளானது, உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமைப் பிரிவின் முன்பு உள்ள நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை மற்றும் செயல்முறையை நிர்வகிக்கின்றது மற்றும் அங்கு செலுத்தப்படக்கூடிய நீதிமன்றக் கட்டணங்களை குறித்துரைக்கின்றது.

2. மேலும், சென்னை உயர்நீதிமன்றமானது நீதிப்பேராணை மனு எண்கள். 4122, 4124 மற்றும் 4129/2023 ஆகியவற்றின், 07.03.2023 தேதியிட்ட ஆணையில், 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் XIV/1955) திருத்தம் செய்யப்படும் வரையில், நீதிமன்றக் கட்டணத்தை, உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமைப் பிரிவு துவங்கப்பட்ட தேதியிலிருந்து, அதாவது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 5 ஆம் தேதிமுதல், மேற்கூறிய விதிகளின்படி வசூலிக்குமாறு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு பணிப்புரை வழங்கியது.

3. எனவே, அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக, 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் XIV/1955) தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

4. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

எஸ். ரகுபதி,  
சட்டத்துறை அமைச்சர்.

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

கி. சீனிவாசன்,  
முதன்மைச் செயலாளர்.



2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 -ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

### சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 51/2024

**1983 - ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.**

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 30/1983.

2. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவின் (1) ஆம் கூறின் முடிவில், “மற்றும் ஓர் இடைக்கால செயலாட்சியரை உள்ளடக்கும்” எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்.

2 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 88 ஆம் பிரிவில்,-

88 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில், முதல் மற்றும் இரண்டாம் வரம்புரைகளுக்காக, பின்வரும் வரம்புரைகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

“வரம்புரையாக, பதிவாளரின் கருத்தில், அத்தகைய பதிவு பெற்ற சங்கம் எதனின் நிர்வாக சபையை மேலும் தொடர்வது, கூறப்பட்ட சங்கத்தின் நலனுக்கு தீங்கிழைப்பதாக இருக்கும் எனின், பதிவாளர், நிர்வாக சபையை கலைத்துக் கைக்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிட்ட பின்னர், உடனடியாக, நிர்வாக சபையை இடைநிறுத்தம் செய்யலாம் மற்றும் அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ஓர் ஆணை பிறப்பிக்கப்படும் வரை சங்கத்தின் அலுவற்பாடுகளை மேலாண்மை செய்ய ஓர் இடைக்கால செயலாட்சியரை நியமிக்கலாம்:

மேலும் வரம்புரையாக, கூறப்பட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாக ஓர் ஆணை, அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து இரண்டு மாத கால அளவிற்குள் பிறப்பிக்கப்படுதல் வேண்டும்.”;

(2) (4) ஆம் உட்பிரிவில், “கலைத்துக் கைக்கொள்ளப்பட்ட காலஅளவின் போது” எனும் சொற்றொடருக்காக, “நிர்வாக சபையின் இடைநிறுத்த அல்லது கலைத்துக் கைக்கொள்ளப்பட்ட காலஅளவின் போது” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (6) ஆம் உட்பிரிவில், “(1)(a)(i) ஆம் உட்பிரிவின்கீழ் ஓர் ஆணை பிறப்பிப்பதற்கு முன்பு” எனும் சொற்றொடருக்காக, “(1) ஆம் உட்பிரிவின்கீழ் நிர்வாக சபையை கலைத்துக் கைக்கொள்ளப்பட்டதன் பேரில் செயலாட்சியரை நியமித்து ஓர் ஆணை பிறப்பிப்பதற்கு முன்பு” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

- 90 ஆம் பிரிவிற்கான திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 90 ஆம் பிரிவில், (7) ஆம் உட்பிரிவில், “1940 ஆம் ஆண்டு பொதுவர்த் தீர்ப்புச் சட்டம் (மையச் சட்டம் X/1940)” எனும் சொற்றொடருக்காக, “1996 ஆம் ஆண்டு பொதுவர்த் தீர்ப்பு மற்றும் இணக்கத்தீர்வுச் சட்டம் (மையச் சட்டம் 26/1996)” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
- 100 ஆம் பிரிவிற்கான திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 100 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (g) கூறில், “1940 ஆம் ஆண்டு பொதுவர்த் தீர்ப்புச் சட்டம் (மையச் சட்டம் X/1940)” எனும் சொற்றொடருக்காக, “1996 ஆம் ஆண்டு பொதுவர்த் தீர்ப்பு மற்றும் இணக்கத்தீர்வுச் சட்டம் (மையச் சட்டம் 26/1996)” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
- 102 ஆம் பிரிவிற்கான திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 102 ஆம் பிரிவில் ஓரத்தலைப்பு உள்ளடங்கலாக, “1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (மையச் சட்டம் I/1894)” எனும் சொற்றொடருக்காக, “2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டிற்கான உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வில் வெளிப்படைத்தன்மைச் சட்டம் (மையச் சட்டம் 30/2013)” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

**நோக்கக் காரண விளக்கவுரை.**

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 30/1983) 88 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவானது, கூட்டுறவு சங்க நிர்வாக சபையினை கலைத்துக் கைக்கொள்வதற்கும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக, ஆறு மாதங்களுக்கு மிகாத ஒரு காலஅளவிற்கு சங்கத்தின் விவகாரங்களை மேலாண்மை செய்வதற்கும், ஒரு செயலாட்சியரை பணியமர்த்தம் செய்ய வகைசெய்கிறது. குறித்த சில நேர்வுகளில், நிர்வாக சபையினை கலைத்துக் கைக்கொள்வதற்கு, பதிவாளர் ஓர் அறிவிப்பை வெளியிட்ட பின்பு, உடனடியாக, நிதிமுறைகேடுகளில் அல்லது மோசடியில் அல்லது கையாடலில் ஈடுபட்ட நிர்வாக சபையானது, தவறான நோக்கத்துடன் கணக்குகளை சூழ்ச்சி திறத்துடன் கையாளுகிறது அல்லது கணக்கு புத்தகங்களை அழிக்கிறது. எனவே, அத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதற்கு, கலைத்துக் கைக்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்பு உடனடியாக, அத்தகைய நிர்வாக சபையினை இடைநிறுத்தம் செய்வதற்கும், அத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து இரண்டு மாத காலஅளவிற்குள்ளாக அதன்மீது ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், பதிவுபெற்ற சங்கத்தின் விவகாரங்களை மேலாண்மை செய்வதற்காக ஓர் இடைக்கால செயலாட்சியரை பணியமர்த்தம் செய்வதற்கும் பதிவாளருக்கு அதிகாரமளிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கூறப்பட்ட சட்டத்தின் 88 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் இரண்டாவது வரம்புரையானது, அத்தகைய நிர்வாக சபையின் செயல்பாடுகளில் மேற்கூறிய முறைகேடுகள் எதுவும் காணப்பட்ட போதிலும், அரசின் பங்குவைப்பு அல்லது கடன் அல்லது நிதியுதவி அல்லது அரசின் பொறுப்புறுதி எதுவும் இல்லாத பதிவுபெற்ற சங்கம் எதனின் நிர்வாக சபையினை கலைத்துக் கைக்கொள்வதை தடை செய்கிறது. எனினும், அத்தகைய பதிவுபெற்ற சங்கங்களின் உரிய மேலாண்மையை உறுதி செய்வதற்கு, அத்தகைய சங்கங்களின் நிர்வாக சபையினை கலைத்துக் கைக்கொள்வதற்கும் அல்லது இடைநிறுத்தம் செய்வதற்கும் கூட வகைசெய்வது அவசியமாகிறது. மேலும், 1940 ஆம் ஆண்டு பொதுவர்த்த தீர்ப்புச் (மையச் சட்டம் X/1940) சட்டம் மற்றும் 1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ஆகியன நீக்கறவு செய்யப்பட்டு மீண்டும் இயற்றப்பட்டன. எனவே, கூறப்பட்ட சட்டத்தின் 90, 100 மற்றும் 102 ஆம் பிரிவுகளை தகுந்தவாறு திருத்தம் செய்வது அவசியமாகிறது. இச்சூழ்நிலைகளில், மேற்கூறிய நோக்கங்களுக்காக, அரசு கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 30/1983-ஐ தகுந்தவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

**கே.ஆர். பெரியகருப்பன்,**  
கூட்டுறவுத் துறை அமைச்சர்.

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

**கி. சீனிவாசன்,**  
முதன்மைச் செயலாளர்.



2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

### சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 52/2024

**2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.**

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில், தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாக:—

1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும்.

குறுந்தலைப்பு  
மற்றும்  
தொடக்கம்.

2 (a) 6-ஆம் பிரிவானது 2017-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(b) 30, 34 மற்றும் 36-ஆம் பிரிவுகளானது 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(c) 31-ஆம் பிரிவின் (a) மற்றும் (b) கூறுகளானது 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(d) 32 ஆம் பிரிவானது 2023-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(e) மற்ற அனைத்துப் பிரிவுகளும் 2024-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்  
19/2017.

2. 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படுவதான) 9-ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், “மனித நுகர்வுக்கான மதுபானம்” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “மற்றும் மனித நுகர்வுக்கான மதுபானத்தின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இயல்பு நீக்கப்படாத மிகையான காரஅமில சமநிலையிலான மது (Extra Neutral Alcohol) அல்லது வடித்துப் பிரித்த சாராயம்” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

9-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

3. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

10-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

4. முதன்மைச் சட்டத்தின் 11-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—

11A எனும்  
புதிய பிரிவை  
உட்புகுத்துதல்.

“11A. பொது நடைமுறையின் விளைவாக விதிக்கப்பட்டிராத அல்லது குறைவாக விதிக்கப்பட்டிருக்கிற சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை மீட்காமலிருப்பதற்கான அதிகாரம்.— இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், அரசு திருப்தி கொள்கிறவிடத்து,

(a) சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகை எதன் மீதும் (அதனின் வரி விதித்தல் அல்லாதவை உள்ளடங்கலாக) மாநில வரி விதித்தல் தொடர்பாக, பொதுவாக ஒரு நடைமுறை நிலவியிருந்தது அல்லது நிலவுகிறது; மற்றும்

(b) அத்தகைய வழங்குகையானது,

(i) கூறப்பட்ட நடைமுறைக்கிணங்க, மாநில வரி விதிக்கப்படவில்லை அல்லது விதிக்கப்பட்டிருக்கவில்லை எனும் நேர்வுகளில், மாநில வரி விதிப்பிற்கு, அல்லது

(ii) கூறப்பட்ட நடைமுறைக்கிணங்க, விதிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்டிருக்கிற தொகையை விட கூடுதலான மாநில வரித்தொகையை விதிப்பதற்கு, அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில் **தமிழ்நாடு அரசிதழில்** அறிவிக்கை வாயிலாக, அத்தகைய வழங்குகை மீது செலுத்தத்தக்க மாநில வரி முழுவதையும் அல்லது நேர்விற்கேற்ப, அத்தகைய வழங்குகைகளின் மீது செலுத்தத்தக்க மிகுதியான மாநில வரி, முழுவதையும் செலுத்துவதற்கும் ஆனால், கூறப்பட்ட நடைமுறைக்கு, எந்த வழங்குகை மீது, மாநில வரி விதிக்கப்படவில்லையோ அல்லது விதிக்கப்பட்டிருக்கவில்லையோ, அல்லது கூறப்பட்ட நடைமுறைக்கு இணங்க குறைவாக விதிக்கப்பட்டதோ அல்லது விதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த வழங்குகை தொகை எதுவும் செலுத்தப்பட அவசியமில்லை என்றும் பணிக்கலாம்.”.

13-ஆம் பிரிவிற்கான திருத்தம்

5. முதன்மைச் சட்டத்தின் 13-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவில்,—

(i) (b) கூறில், “வழங்குநரால்” எனும் சொற்றொடருக்கு “வழங்குநரால் விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டிய நேர்வுகளில், வழங்குநரால்; அல்லது” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (b) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—

“(c) பெற்றுக்கொள்பவரால், விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டிய நேர்வுகளில், பெற்றுக்கொள்பவரால் விலைப்பட்டியல் வழங்கப்பட்ட தேதி:”;

(iii) முதலாம் வரம்புரையில், “அல்லது (b) கூறு” எனும் சொற்களுக்குப் பின்பு, “அல்லது (c) கூறு” எனும் சொற்களானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

6. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவின், (4)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-

16-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

“(5) (4)-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-2021 ஆகிய நிதியாண்டுகளுடன் தொடர்புடைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குமைக்கான விலைப்பட்டியல் அல்லது பற்றுக்குறிப்பினைப் பொறுத்து பதிவுபெற்ற நபரானவர், 2021-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட 39-ஆம் பிரிவின்படியான எந்தவொரு விவர அறிக்கையிலும் உள்ளீட்டு வரி வரவினை எடுத்துக் கொள்ள உரிமையுடையவராதல் வேண்டும்.

(6) ஒரு பதிவுபெற்ற நபரின் பதிவானது 29-ஆம் பிரிவின்படி இரத்து செய்யப்பட்டு, பின்னர், அது 30-ஆம் பிரிவின்படியோ அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும் தொடர்ந்தோ, பதிவின் இரத்தானது திரும்பப் பெறப்பட்டிருப்பின், மற்றும் பதிவினை இரத்து செய்யும் ஆணையின் தேதியன்று, அத்தகைய விலைப்பட்டியல் அல்லது பற்றுக்குறிப்பைப் பொறுத்து உள்ளீட்டு பயன்பாடு (4)-ஆம் உட்பிரிவின்படி வரையறுக்கப்படாதவிடத்து, கூறப்பட்ட நபர்-

(i) அத்தகைய விலைப்பட்டியல் அல்லது பற்றுக்குறிப்புத் தொடர்புடைய நிதியாண்டினைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதத்தின் முப்பதாம் நாள் அல்லது தொடர்புடைய ஆண்டறிக்கை அளித்தல், இதில் எது முந்தையதோ அது வரையில் தாக்கல் செய்யப்பட்ட; அல்லது

(ii) நேர்விற்கேற்ப, பதிவு இரத்து செய்யப்பட்ட தேதியிலிருந்து அல்லது இரத்து செய்யப்பட்டது செல்லுபடியாகும் செயல் விளைவுத் தேதியிலிருந்து, பதிவு இரத்து திரும்பப் பெறப்பட்ட ஆணையின் தேதி வரையிலான (மற்றும்), பதிவின் இரத்து திரும்பப்பெறப்பட்ட ஆணையின் தேதியிலிருந்து, முப்பது நாட்களுக்குள், இதில் எது பிந்தையதோ அது வரையிலான கால அளவிற்கு, 39-ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்படும் ஓர் அறிக்கையில் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குமைக்கு அத்தகைய விலைப்பட்டியல் அல்லது பற்றுக்குறிப்பினைப் பொறுத்த உள்ளீட்டு வரிவரவினை எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவராதல் வேண்டும்.”.

7. முதன்மைச் சட்டத்தின் 17-ஆம் பிரிவின், (5)-ஆம் உட்பிரிவின் (i) கூறில், “74, 129 மற்றும் 130-ஆம் பிரிவுகள்” எனும் சொற்றொடருக்காக, “2023-24-ஆம் நிதியாண்டு வரையிலான காலஅளவு எதனையும் பொறுத்து 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

17-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

8. முதன்மைச் சட்டத்தின் 21-ஆம் பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

21-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

9. முதன்மைச் சட்டத்தின் 30-ஆம் பிரிவின், (2)-ஆம் உட்பிரிவின் வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரையானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

30-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

“மேலும் வரம்புரையாக, பதிவு இரத்தின் அத்தகைய திரும்பப் பெறுதலானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டிருத்தல் வேண்டும்.”.

31-ஆம் பிரிவிற்கான  
திருத்தம்

10. முதன்மைச் சட்டத்தின் 31-ஆம் பிரிவில்,-

(a) (3)-ஆம் உட்பிரிவில், (f) கூறில், “9-ஆம் பிரிவின்” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “வகுத்துரைக்கப்படலாகும் கால அளவிற்குள்” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;

(b) (g) கூறுக்குப் பின்பு, பின்வரும் விளக்கமானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“விளக்கம்.- (f) கூறின் நோக்கங்களுக்காக, “பதிவு செய்யப்பெறாத வழங்குநர்” எனும் சொற்றொடரானது, 51-ஆம் பிரிவின் கீழ் வரித்தள்ளுபடி நோக்கத்திற்காக மட்டுமே, பதிவு பெற்ற வழங்குநரை உள்ளடக்குதல் வேண்டும்.”.

35-ஆம் பிரிவிற்கான  
திருத்தம்

11. முதன்மைச் சட்டத்தின் 35-ஆம் பிரிவின் 6-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

39-ஆம் பிரிவிற்கான  
திருத்தம்

12. முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவின், (3)-ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(3) 51-ஆம் பிரிவின் கீழ் ஆதாரத்திலிருந்து வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனப்பட்டுள்ள பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய படிவத்திலும் முறையிலும் மற்றும் அத்தகைய காலத்திற்குள்ளும், அந்த மாதத்தின் போது செய்யப்பட்ட வரிப்படித்தம் ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திற்கும் ஓர் அறிக்கையை மின்னணு வடிவில் அளித்தல் வேண்டும்:

வரம்புரையாக, கூறப்பட்ட பதிவுபெற்ற நபரானவர், அந்தக் கூறப்பட்ட மாதத்தில் ஏதேனும் பிடித்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திற்கும் ஓர் அறிக்கையை அளித்தல் வேண்டும்.

49-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

13. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவின், (8)-ஆம் உட்பிரிவின் (c) கூறில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

50-ஆம் பிரிவிற்கான  
திருத்தம்

14. முதன்மைச் சட்டத்தின் 50-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவின் வரம்புரையில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

51-ஆம் பிரிவிற்கான  
திருத்தம்

15. முதன்மைச் சட்டத்தின் 51-ஆம் பிரிவின் (7)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.



16. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில்,–  
 (a) (3)-ஆம் உட்பிரிவின் இரண்டாம் வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;  
 (b) (14)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு மற்றும் விளக்கத்திற்கு முன்பு, பின்வரும் உட்பிரிவு உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:–  
 “(15) இந்தப் பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், சர்க்குகளின் பூஜ்யம் மதிப்பிடப்பட்ட வழங்குகையானது ஏற்றுமதி தீர்வைக்கு உட்பட்டதாக இருக்கையில், சர்க்குகளின் பூஜ்யம் மதிப்பிடப்பட்ட வழங்குகை கணக்கின் மீதான பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவினை அல்லது சர்க்குகளின் பூஜ்யம் மதிப்பிடப்பட்ட வழங்குகையின் கணக்கில் செலுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வரியினைத் திருப்பிக் கொடுத்தலாகாது.”.
17. முதன்மைச் சட்டத்தின் 61-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
18. முதன்மைச் சட்டத்தின் 62-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
19. முதன்மைச் சட்டத்தின் 63-ஆம் பிரிவில் “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
20. முதன்மைச் சட்டத்தின் 64-ஆம் பிரிவின், (2)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
21. முதன்மைச் சட்டத்தின் 65-ஆம் பிரிவின் (7)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
22. முதன்மைச் சட்டத்தின் 66-ஆம் பிரிவின் (6)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
23. முதன்மைச் சட்டத்தின் 70-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:–  
 “(1A) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அழைக்கப்பட்ட அனைத்து நபர்களும், நேரிலோ அல்லது அத்தகைய அலுவலர் கட்டளையிடுகிறவாறு, ஓர் அதிகாரமளிக்கப்பெற்ற பிரதிநிதி மூலமோ, ஆஜராக வேண்டும் மற்றும் அவ்வாறு முன்னிலையாகும் நபரானவர், விசாரணையின் போது உண்மையைத் தெரிவித்தல் வேண்டும் அல்லது தேவைப்படலாகும் வாக்கு மூலங்களை அளித்தலோ அல்லது அத்தகைய ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை முன்னிடுதலோ வேண்டும்.”.

54-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

61-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

62-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

63-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

64-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

65-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

66-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

70-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

73-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

24. முதன்மைச் சட்டத்தின் 73-ஆம் பிரிவின்,-

(i) ஓரத்தலைப்பில், “வரியைத் தீர்மானித்தல்” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “2023-2024 ஆம் நிதியாண்டு வரையிலான கால அளவு தொடர்பான” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;

(ii) (11)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“(12) இந்தப் பிரிவின் வகைமுறைகளானது, 2023-2024 ஆம் நிதியாண்டு வரையிலான காலஅளவு தொடர்பான வரி தீர்மானித்தலுக்கு பொருந்துதல் வேண்டும்.”.

74-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்

25. முதன்மைச் சட்டத்தின் 74-ஆம் பிரிவில்,-

(i) ஓரத்தலைப்பில், “வரியைத் தீர்மானித்தல்” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “2023-2024 ஆம் நிதியாண்டு வரையிலான காலஅளவு தொடர்பான” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;

(ii) (11) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, மற்றும் 1-ஆம் விளக்கத்திற்கு முன்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“(12) இந்தப் பிரிவின் வகைமுறைகளானது, 2023-2024 ஆம் நிதியாண்டு வரையிலான காலஅளவு தொடர்பான வரி தீர்மானித்தலுக்கு பொருந்துதல் வேண்டும்.”;

(iii) 2-ஆம் விளக்கமானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

74A-எனும்  
புதிய பிரிவை  
உட்புகுத்துதல்.

26. முதன்மைச் சட்டத்தின் 74-ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“74A. எந்தவொரு காரணத்திற்காகவும் 2024-2025 ஆம் நிதியாண்டு தொடர்பான செலுத்தப்படாத அல்லது குறைவாகச் செலுத்தப்பட்ட அல்லது தவறுதலாக திருப்பிக் கொடுக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, ஆகியவற்றிற்கான வரியைத் தீர்மானித்தல்.- (1) ஏதேனும் வரி செலுத்தப்படவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது அல்லது உள்ளீட்டு வரி வரவினை முறையின்றி பெறப்பட்டுள்ளது அல்லது பயன்படுத்தப்பட்டுள்ளது என உரிய அலுவலருக்குத் தோன்றுகிறவிடத்து, அவர், அவ்வாறு வரி செலுத்தாத, அல்லது குறைவாகச் செலுத்தியுள்ள, அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ள, அல்லது உள்ளீட்டு வரி வரவினை முறையின்றி பெற்றுள்ள அல்லது பயன்படுத்தியுள்ள அத்தகைய வரியைப் பொறுத்து, பொறுப்புடைய நபரின் மீது, அந்நபர் ஏன் 50 ஆம் பிரிவின்படி, அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தொகையை அதனுடன் செலுத்தத்தக்க வட்டி மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி விதிக்கப்படத்தக்க ஒரு தண்டத்துடன் சேர்த்து செலுத்தக்கூடாது என்று விளக்கம் கூறும் படி அறிவிப்பினைச் சார்வு செய்தல் வேண்டும்:

வரம்புரையாக, ஒரு நிதியாண்டில் செலுத்தப்படாத அல்லது குறைவாகச் செலுத்தப்பட்ட அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்ட அல்லது முறையின்றி பெறப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரி வரவு ஆகியன ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளதெனில், எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படுதல் கூடாது.

(2) வரி செலுத்தப்படாதது அல்லது குறைவாக செலுத்தப்பட்டது அல்லது உள்ளீட்டு வரி வரவு முறையின்றி பெறப்பட்டது அல்லது பயன்படுத்தப்பட்டது தொடர்புடைய நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை அளிப்பதற்கான உரிய தேதியிலிருந்து நாற்பத்தி இரண்டு மாதங்களுக்குள்ளாக அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து நாற்பத்தி இரண்டு மாதங்களுக்குள், உரிய அலுவலர், (1)-ஆம் உட்பிரிவின்படி அறிவிப்பு வழங்குதல் வேண்டும்.

(3) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் கால அளவு எதற்காகவும் ஓர் அறிவிப்பு வழங்கப்பட்டிருக்கிறவிடத்து, (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அடங்கியுள்ளவை அல்லாத பிற அத்தகைய கால அளவிற்கு வரிவிதிப்பிற்கு உள்ளான நபருக்கு, வரியைச் செலுத்தாத அல்லது குறைவாக செலுத்திய அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்ட அல்லது முறையின்றி பெற்ற அல்லது பயன்படுத்திய உள்ளீட்டு வரி வரவுகள் அடங்கிய ஓர் அறிக்கையை, உரிய அலுவலர் வழங்கலாம்.

(4) அத்தகைய விவர அறிக்கையின் சார்வானது, (1)-ஆம் உட்பிரிவில் அடங்கியவை அல்லாத பிற அத்தகைய வரிக் கால அளவுகளுக்காக, ஆதரவாகக் கொள்ளப்பட்ட காரணங்களும் முந்தைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட அதே காரணங்களும் ஒன்றே எனும் நிபந்தனைக்குட்பட்டு, (1)-ஆம் உட்பிரிவின் கீழ் நபருக்கு அறிவிப்பு சார்வு செய்யப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

(5) ஏதேனும் வரி செலுத்தப்பட்டிருக்கவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது அல்லது உள்ளீட்டு வரி வரவு முறையின்றி பெறப்பட்டுள்ளது, எனும் நேரவில், தண்டத்தொகையானது, -

(i) மோசடி அல்லது ஏதேனும் பொய் அறிக்கை செய்தலானது வேண்டுமென்றே அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்குப் பொருண்மைகளை மறைத்தல் போன்ற காரணங்களுக்காக அல்லாமல், பிற ஏதேனும் காரணத்திற்காக எனில், அத்தகைய நபரின் வரிப்பாக்கியில் பத்து விழுக்காட்டிற்கு இணையாக அல்லது பத்தாயிரம் ரூபாய், இதில் எது அதிகமோ அவ்வாறு இருத்தல் வேண்டும்;

(ii) மோசடி அல்லது ஏதேனும் வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்குப் பொருண்மைகளை மறைத்தல் போன்ற காரணத்திற்காக எனில், அத்தகைய நபரின் வரிப்பாக்கிக்கு நேரிணையாக இருத்தல் வேண்டும்.

(6) உரிய அலுவலர், வரி விதிப்பிற்கு உள்ளான நபரால் செய்யப்பட்ட விண்ணப்பம் ஏதேனும் இருப்பின், அதனை பரிசீலனை செய்த பின்னர், அத்தகைய நபரிடமிருந்து பாக்கியாக உள்ள வரித்தொகை, வட்டி மற்றும் தண்டத்தொகை ஆகியவற்றை தீர்மானித்து ஆணை ஒன்றைப் பிறப்பித்தல் வேண்டும்.

(7) உரிய அலுவலர், (2)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பன்னிரண்டு மாதங்களுக்குள், (6)-ஆம் உட்பிரிவின் கீழ் ஆணை ஒன்றைப் பிறப்பித்தல் வேண்டும்:

வரம்புரையாக, குறிப்பிட்ட காலஅளவிற்குள் உரிய அலுவலரால் ஆணை பிறப்பிக்க இயலாதவிடத்து, ஆணையர் அல்லது உரிய அலுவலரின் படிநிலைக்கு முதுநிலையில் உள்ள ஆனால் தமிழ்நாடு வரி இணை ஆணையரின் படி நிலைக்குக் கீழ் அல்லாத ஆணையரால் அதிகாரமளிக்கப்பட்ட ஓர் அலுவலர், (6)-ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை பிறப்பித்தல் உள்ள தாமதத்திற்கான காரணங்களை எழுத்துருவில் பதிவு செய்யப்பட வேண்டியவற்றைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட காலஅளவு முடிவறுவதற்கு முன், கூறப்பட்ட காலஅளவினை மேலும் அதிகப்பட்சமாக ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம்.

(8) வரி ஏய்ப்பு செய்வதற்காக மோசடி அல்லது வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது பொருண்மைகளை மறைத்தல் போன்ற காரணங்களைத் தவிர ஏதேனும் பிற காரணத்திற்காக வரி செலுத்தப்படாமல் அல்லது குறைவாக செலுத்தப்பட்டு அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டு அல்லது உள்ளீட்டு வரி வரவு மோசடியாக பெறப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்டு இருக்குமிடத்து, வரி விதிப்பிற்கு உள்ளானவர், -

(i) (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிப்பு சார்வு செய்யப்படுவதற்கு முன்பு, அத்தகைய வரியினை அவரது சொந்த உறுதிப்படுத்துதலின் பேரில் அல்லது உரிய அலுவலரால் உறுதிப்படுத்தப்பட்டதன் பேரில், 50 ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க அத்தகைய வரித்தொகையினை வட்டியுடன் சேர்த்துச் செலுத்தலாம் மற்றும் அத்தகைய செலுத்தம் பற்றி உரிய அலுவலருக்கு தகவல் அளிக்கலாம் மற்றும் உரிய அலுவலரானவர், அத்தகைய தகவல் கிடைக்கப் பெற்றதன் பேரில், அவ்வாறு செலுத்தப்பட்ட வரி அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி செலுத்தத்தக்க தண்டத்தொகை எதுவும் தொடர்பாக நேர்விற்கேற்ப, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிப்பு எதனையும் அல்லது (3)-ஆம் உட்பிரிவின்கீழ் விவர அறிக்கை எதனையும் சார்வு செய்தல் கூடாது;

(ii) காரணம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்ட அறுபது நாட்களுக்குள், 50-ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க, கூறப்பட்ட வரியினை வட்டியுடன் சேர்த்து செலுத்தலாம் மற்றும் அவ்வாறு செய்ததன் பேரில், எந்தவொரு தண்டத்தொகையையும் செலுத்தப்படுதல் கூடாது மற்றும் கூறப்பட்ட அறிவிப்பினைப் பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும் முடிவற்றதாக கருதப்படுதல் வேண்டும்.

(9) வரி எதுவும் செலுத்தப்படவில்லை அல்லது குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறுதலாக திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்காக, மோசடி, ஏதேனும் வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது பொருண்மைகளை மறைத்தல் எனும் காரணங்களுக்காக உள்ளீட்டு வரி வரவு மோசடியாக பெறப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்டு இருக்குமிடத்து, வரி விதிப்பிற்கு உள்ளானவர், -

(i) (1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிப்பு சார்வு செய்யப்படுவதற்கு முன்பு, அத்தகைய வரியினை அவரது சொந்த உறுதிப்படுத்துதலின் பேரில் அல்லது உரிய அலுவலரால் உறுதிப்படுத்தப்பட்டதன் பேரில், 50 ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க அத்தகைய வரித்தொகையினை வட்டியுடன் சேர்த்தும், அத்தகைய வரிக்கு இணையாக பதினைந்து விழுக்காடு தண்டத்தொகையைச் செலுத்தலாம் மற்றும் அத்தகைய செலுத்தம் பற்றி உரிய அலுவலருக்கு தகவல் அளிக்கலாம் மற்றும் உரிய அலுவலரானவர், அத்தகைய தகவல் கிடைக்கப்பெற்றதன் பேரில், அவ்வாறு செலுத்தப்பட்ட வரி அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி செலுத்தப்பட்ட தண்டத்தொகை தொடர்பாக, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிப்பினை எதனையும் சார்வு செய்தல் கூடாது;

(ii) அறிவிப்பு வழங்கப்பட்ட அறுபது நாட்களுக்குள் 50-ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க கூறப்பட்ட வரியினை வட்டியுடன் சேர்த்தும் அத்தகைய வரிக்கு இணையாக இருபத்தைந்து விழுக்காடு தண்டத்தொகையையும் செலுத்தலாம் மற்றும் அவ்வாறு செய்ததன் பேரில், கூறப்பட்ட அறிவிப்பினைப் பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும் முடிவற்றதாக கருதப்படுதல் வேண்டும்;

(iii) ஆணை அனுப்பப்பட்டதிலிருந்து அறுபது நாட்களுக்குள், 50-ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க கூறப்பட்ட வரியினை வட்டியுடன் சேர்த்து, அத்தகைய வரிக்கு இணையான ஐம்பது விழுக்காடு தண்டத்தொகையையும் செலுத்தலாம் மற்றும் அவ்வாறு செய்ததன் பேரில் கூறப்பட்ட அறிவிப்பினைப் பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும் முடிவற்றதாக கருதப்படுதல் வேண்டும்.

(10) (8)-ஆம் உட்பிரிவின் (i)-ஆம் கூறின்கீழ் அல்லது (9)-ஆம் உட்பிரிவின் (i)-ஆம் கூறின்கீழ் செலுத்தப்பட்ட தொகையானது, உள்ளபடியே செலுத்தப்பட வேண்டிய தொகைக்கும் குறைவாக உள்ளது என்று உரிய அலுவலர் கருதுகிறவிடத்து, உள்ளபடியே செலுத்தப்பட வேண்டிய தொகைக்குக் குறைவாக உள்ள அத்தகைய தொகையைப் பொறுத்து, (1)-ஆம் உட்பிரிவில் வகைசெய்யப்பட்டுள்ளவாறு அறிவிப்பு வழங்குவதற்கு முற்படுதல் வேண்டும்.

(11) (8)-ஆம் உட்பிரிவின்கீழ் (i)-ஆம் கூறு அல்லது (ii)-ஆம் கூறில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அத்தகைய வரி செலுத்த வேண்டிய உரிய தேதியிலிருந்து முப்பது நாட்கள் காலஅளவிற்குள் சுய வரிக்கணிப்பு செய்யப்பட்ட வரித்தொகை எதையும் அல்லது வரியாக வசூலிக்கப்பட்ட தொகை எதையும் செலுத்தப்படாதவிடத்து, (5)-ஆம் உட்பிரிவின் (i)-ஆம் கூறின்கீழ் தண்டத்தொகை செலுத்தப்படுதல் வேண்டும்.

(12) இந்தப் பிரிவின் வகைமுறைகளானது, 2024-2025 தொடங்கிய நிதியாண்டிற்குத் தொடர்புடைய வரி தீர்மானித்தலுக்கு பொருந்துதல் வேண்டும்.

விளக்கம் 1.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-

(i) “கூறப்பட்ட அறிவிப்பு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும்” எனும் சொற்றொடரானது, 132-ஆம் பிரிவின் படியான நடவடிக்கைகளை உள்ளடக்குதல் கூடாது.

(ii) வரி செலுத்துவதற்கு பொறுப்புடைய முக்கிய நபருக்கும் வேறு சில நபர்களுக்கும், அதே நடவடிக்கைகளின் கீழ் அறிவிப்பு வழங்கப்படுகிறவிடத்தும் முக்கிய நபருக்கு எதிரான அத்தகைய நடவடிக்கைகள் இந்தப் பிரிவின்கீழ் முடிவற்றிருக்கிறவிடத்தும், 122 மற்றும் 125-ஆம் பிரிவுகளின்கீழ் தண்டத்தொகை செலுத்துவதற்குப் பொறுப்புடைய அனைத்து நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் முடிவற்றதாக கருதப்படுதல் வேண்டும்.

விளக்கம் 2.- இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, “மறைத்தல்” எனும் சொல்லானது, இந்தச் சட்டம் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி அளிக்கப்பட்ட அறிக்கை, விவர அறிக்கை, குறிப்புரை அல்லது பிற ஆவணம் எதிலும் வரிவிதிக்கத்தக்க நபர் விளம்புகை செய்வதற்கு வேண்டுறுத்தப்படும் பொருண்மைகள் அல்லது தவகல்களை விளம்புகை செய்யாதிருத்தல் அல்லது ஓர் உரிய அலுவலரால் எழுத்து வடிவில் அளிக்குமாறு கேட்கப்பட்ட தகவல் எதையும் அளிக்கத் தவறுதல் என்று பொருள்படும்.”.

75-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

27. முதன்மைச் சட்டத்தின் 75-ஆம் பிரிவில்,-

(a) (1) ஆம் உட்பிரிவில், “74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவின் (2)-ஆம் மற்றும் (7)-ஆம் உட்பிரிவுகள்” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;

(b) (2)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“(2A) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றமானது அறிவிப்பு வழங்கப்பெற்ற நபருக்கு எதிராக, வரி ஏய்ப்பு செய்வதற்காக, மோசடி அல்லது ஏதேனும் வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது பொருண்மைகளை மறைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தினால், 74A-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவின் (ii) கூறின்கீழ் தண்டத்தொகையானது நிலைநிறுத்தக்கூடியதல்ல என்ற முடிவிற்கு வருகிறவிடத்து, அந்த நபரால் 74A-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவின் (ii) கூறின்கீழ் தண்டத்தொகை செலுத்தப்படுதல் வேண்டும்.”;

(c) (10)-ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(10) 73-ஆம் பிரிவின் (10) ஆம் உட்பிரிவில் அல்லது 74-ஆம் பிரிவின் (10) ஆம் உட்பிரிவில் அல்லது 74A-ஆம் பிரிவின் (7)-ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலஅளவிற்குள் ஆணை பிறப்பிக்கப்படவில்லையாயின், நீதிமுறையில் தீர்மானிக்கும் நடவடிக்கைகள் முடிவற்றதாகக் கருதப்படுதல் வேண்டும்.”;

(d) (11)-ஆம் உட்பிரிவில், “74-ஆம் உட்பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவின் (7)-ஆம் உட்பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;

(e) (12)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;

(f) (13)-ஆம் உட்பிரிவில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

104-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

28. முதன்மைச் சட்டத்தின் 104 ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் விளக்கத்தில், “74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவின் (2)-ஆம் மற்றும் (7)-ஆம் உட்பிரிவுகள்” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

107-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

29. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவில், -

(a) (6)-ஆம் உட்பிரிவில், (b) கூறில் “இருபத்தி ஐந்து” எனும் சொற்றொடருக்காக, “இருபது” எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) (11)-ஆம் உட்பிரிவில், இரண்டாம் வரம்புரையில், “73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A-ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.



30. முதன்மைச் சட்டத்தின் 109-ஆம் பிரிவில், -

109-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

(1) ஆம் உட்பிரிவில், “சீராய்வு அதிகாரஅமைப்பு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது, கூறப்பட்ட பிரிவின்கீழ் அவ்வாறு அறிவிக்கை செய்யப்பட்டிருப்பின், 171-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட வழக்குகளில் ஒரு விசாரணையை நடத்துவதற்கு அல்லது நீதிமுறையில் தீர்மானிக்கும் அமைப்பாக இருத்தல் வேண்டும்” எனும் சொற்றொடரானது சேர்த்தல் வேண்டும்.

31. முதன்மைச் சட்டத்தின் 112-ஆம் பிரிவில், -

112-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

(a) (1)-ஆம் உட்பிரிவில், “மேல்முறையீடு தாக்கல் செய்யும் நபருக்கு, மேல்முறையீடு செய்ய கருதப்பட்டுள்ள ஆணை அனுப்பப்பட்ட தேதியில் இருந்து,” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முன்பு மேல்முறையீடு தாக்கல் செய்வதற்காக, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற தேதி; இதில் எது பிந்தையதோ, அது” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

(b) (3)-ஆம் உட்பிரிவில், “கூறப்பட்ட ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முன்பு விண்ணப்பம் தாக்கல் செய்யும் நோக்கத்திற்காக, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற தேதி; இதில் எது பிந்தையதோ, அது” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

(c) (6)-ஆம் உட்பிரிவில், “(1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட காலஅளவு முடிவடைந்த பின்பு,” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “(3) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட காலஅளவு முடிவடைந்த பின்பு, மூன்று மாதங்களுக்குள் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதை அனுமதித்தல்” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

(d) (8)-ஆம் உட்பிரிவின், (b) கூறில்,-

(i) “இருபது விழுக்காடு” எனும் சொற்றொடருக்காக, “பத்து விழுக்காடு” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) “ஐம்பது கோடி ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “இருபது கோடி ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

32. முதன்மைச் சட்டத்தின் 122-ஆம் பிரிவில், (1B) உட்பிரிவில், “மின்னணு வணிகம் இயக்குகிற நபர் எவரும்” எனும் சொற்றொடருக்காக, “52 ஆம் பிரிவின்கீழ் ஆதாரத்தில் வரி வசூலிப்பதற்குப் பொறுப்புடைய மின்னணு வணிகம் இயக்குகிற நபர் எவரும்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

122-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

33. முதன்மைச் சட்டத்தின் 127-ஆம் பிரிவில், “73 ஆம் பிரிவு அல்லது 74 ஆம் பிரிவு” எனும் சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது 74A ஆம் பிரிவு” எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

127-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

171-ஆம்  
பிரிவிற்கான  
திருத்தம்.

34. முதன்மைச் சட்டத்தின் 171-ஆம் பிரிவில்,-

(a) (2)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரையும் விளக்கமும் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-

“வரம்புரையாக, அரசு, அறிவிக்கையின் மூலம், மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், பதிவுசெய்யப்பட்ட நபரால் உள்ளீட்டு வரி வரவுகள் பெறப்பட்டுள்ளதா அல்லது உண்மையில் அவரால் வழங்கப்பட்டுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டின் விலையில் சமமான குறைப்பை ஏற்படுத்துகின்ற வரி வீதத்தில் குறைப்பு உள்ளதா என்பது பொறுத்த ஆய்வுக்கான எந்தவொரு கோரிக்கையையும் ஏற்கப்படுதல் ஆகாது.

விளக்கம் 1-இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, “ஆய்வுக்கான கோரிக்கையானது” பதிவுசெய்யப்பட்ட நபரால் உள்ளீட்டு வரி வரவுகள் பெறப்பட்டுள்ளதா அல்லது உண்மையில் அவரால் வழங்கப்பட்டுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டின் விலையில் சமமான குறைப்பை ஏற்படுத்துகின்ற வரி வீதத்தில் குறைப்பு உள்ளதா என்பது பொறுத்த ஆய்வு கோரி விண்ணப்பதாரரால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்து வடிவிலான விண்ணப்பம் என்று பொருள்படும்.”;

விளக்கம் 2.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, “அதிகாரஅமைப்பு” எனும் சொற்றொடரானது “மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்” என்பதையும் உள்ளடக்கும்.”.

III-ஆம்  
அட்டவணைக்கான  
திருத்தம்.

35. முதன்மைச் சட்டத்தின் III-ஆம் அட்டவணையில், 8-ஆம் பத்திக்குப் பின்பு மற்றும் விளக்கம்-1 ற்கு முன்பு, பின்வரும் பத்திகள் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-

“9. காப்பீடு செய்தவர் செலுத்தும் கட்டணத்தின் முழுத் தொகை மீதான மைய வரி, மாநில வரி மற்றும் ஒருங்கிணைந்த வரி முன்னணி காப்பீட்டாளர் செலுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டு, இணைக் காப்பீட்டு ஒப்பந்தங்களில் காப்பீடு செய்தவருக்கு, முன்னணி காப்பீட்டாளரும் இணை காப்பீட்டாளரும் இணைந்து வழங்கும் காப்பீட்டுச் சேவைகளுக்காக, முன்னணி காப்பீட்டாளரால், இணை காப்பீட்டாளருக்கு இணை காப்பீட்டுக் கட்டணத்தைப் பங்கீடு செய்யும் நடவடிக்கை.

10. கூறப்பட்ட ஒப்புக்கொண்ட தரகு அல்லது மறுகாப்பீட்டு தரகு உள்ளடங்கலாக, காப்பீட்டாளரால் மறுகாப்பீட்டாளருக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த மறுகாப்பீட்டு கட்டணத்தில் மறுகாப்பீட்டாளரால் மைய வரி, மாநில வரி, மற்றும் ஒருங்கிணைந்த வரி செலுத்தப்படுகிறது என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, காப்பீட்டாளரால் மறுகாப்பீட்டாளருக்கு செலுத்தப்பட்ட மறுகாப்பீட்டு கட்டணத்திலிருந்து குறைக்கப்படும் ஒப்புக்கொண்ட தரகு அல்லது மறுகாப்பீட்டுத் தரகுக்காக மறுகாப்பீட்டாளருக்குக் காப்பீட்டாளரால் செய்யப்படும் சேவைகள்.”.

செலுத்தப்பட்ட  
வரி அல்லது  
திருப்பப்பட்ட  
உள்ளீட்டு வரி  
வரவு திரும்ப  
வழங்கப்படுதல்  
ஆகாது.

36. அனைத்து முக்கிய நேரங்களிலும், இச்சட்டத்தின் 6-ஆம் பிரிவு நடைமுறையில் இருந்தாற்போன்று, செலுத்தப்பட்ட அல்லது திருப்பப்பட வேண்டியதல்லாத ஆனால், அவ்வாறு செலுத்தப்பட்ட வரி அல்லது திருப்பப்பட்ட உள்ளீட்டு வரி வரவு அனைத்தும் திரும்ப வழங்கப்படுதல் ஆகாது.



### நோக்கக் காரண விளக்கவுரை

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 19/2017), மாநிலத்திற்குள் சர்க்குகள் அல்லது சேவைகள் அல்லது இவ்விரண்டின் வழங்குகைகளின் மீது மாநில அரசால் வரிவிதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் வகைசெய்கிறது. சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 53-வது கூட்டத்தில், மற்றவற்றுக்கிடையில், 2017-ஆம் ஆண்டு மையச் சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில், (மையச் சட்டம் 12/2017) திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைத்தது. மேற்கூறிய பரிந்துரைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க, மைய அரசானது, 2024-ஆம் ஆண்டு நிதி(எண்.2)ச் சட்டத்தின் (மையச் சட்டம் 15/2024) 114 முதல் 150 வரையிலான பிரிவுகள் வழியாக, 2017-ஆம் ஆண்டு மையச் சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தைத் திருத்தம் செய்துள்ளது. கூறப்பட்ட திருத்தத்திற்கேற்ப, 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 19/2017) தக்கவாறு திருத்தம் செய்யப்படுதல் வேண்டும். அதற்கிணங்க, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 19/2017-ஐ தக்கவாறு திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

**பி. ஸர்த்தி,**

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

### சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.

இந்தச் சட்டமுன்வடிவின் 4,9,10,12,31(a),31(b) மற்றும் 34(a) ஆகிய பிரிவுகள் குறித்துரைக்கப்பட்ட நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.

**பி.மூர்த்தி,**

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

**கி. சீனிவாசன்,**  
முதன்மைச் செயலாளர்.

2024 - ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 10-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

### சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 53/2024

2024-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளில் தொடங்கிய நிதியாண்டின் பணிகளுக்காகவும், நோக்கங்களுக்காகவும், மாநிலத் தொகுநிதியத்திலிருந்து மேலும் குறிப்பிட்ட சில தொகைகளை ஒதுக்கீடு செய்ய வகை செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்கச் (எண். 6) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு.

2. மாநில அரசு, 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளில் தொடங்கிய நிதியாண்டின் பணிகளுக்காகவும், நோக்கங்களுக்காகவும் தேவைப்படுகிற மூன்றாயிரத்து ஐநூற்று முப்பத்தொன்று கோடியே நான்கு இலட்சத்து தொன்னூற்றொன்பது ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத மேலுமானதொரு தொகையை-

2024-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளில் தொடங்கிய நிதியாண்டின் பணிகளுக்காகவும், நோக்கங்களுக்காகவும் மாநிலத் தொகுநிதியத்திலிருந்து துணை நிதி ஒதுக்கம் செய்தல்.

- (a) இணைப்புப் பட்டியலின் (3) - ஆம் கலப்பத்தியில் (column) அறிவித்துள்ளவாறு, அந்த ஆண்டிற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் அனுமதிக்கப்பட்ட துணை மானியங்களையும்;
- (b) இணைப்புப் பட்டியலின் (4)-ஆம் கலப்பத்தியில் (column) அறிவித்துள்ளவாறு, அந்த ஆண்டிற்காக மாநிலத் தொகுநிதியத்திற்குச் சாட்டப்பட்ட துணைச் செலவினத்தையும்;

எதிர்கொள்வதற்காக மாநிலத் தொகுநிதியத்திலிருந்து ஒதுக்கீடு செய்யலாம்.

**இணைப்புப் பட்டியல்.**  
(2-ஆம் பிரிவைக் காண்க).

கோரிக்கை எண்	பணிகளும் நோக்கங்களும்	கீழ்க்காணும் தொகைகளுக்கு மேற்படாமல்		
		சட்டமன்றப் பேரவையால் வாக்களிக்கப்பட்டது	மாநிலத் தொகுதியத்திற்கு சாட்டப்பட்டது	மொத்தம்
(1)	(2)	(3) (ரூ.)	(4) (ரூ.)	(5) (ரூ.)
001 மாநில சட்டமன்றம்	வருவாய்	2,000	14,18,000	14,20,000
	மூலதனம்	...	...	...
	கடன்	...	...	...
002 ஆளுநர் மற்றும் அமைச்சரவை	வருவாய்	1,000	...	1,000
	மூலதனம்	...	...	...
	கடன்	...	...	...
003 நீதி நிருவாகம்	வருவாய்	49,000	22,000	71,000
	மூலதனம்	...	...	...
	கடன்	...	...	...
004 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை	வருவாய்	26,000	...	26,000
	மூலதனம்	6,000	...	6,000
	கடன்	...	...	...
005 வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை	வருவாய்	32,000	...	32,000
	மூலதனம்	5,000	...	5,000
	கடன்	220,77,64,000	...	220,77,64,000
006 கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)	வருவாய்	32,000	12,53,000	12,85,000
	மூலதனம்	4,000	...	4,000
	கடன்	44,25,000	...	44,25,000
007 மீன்வளம் மற்றும் மீனவர் நலம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)	வருவாய்	19,000	...	19,000
	மூலதனம்	5,000	...	5,000
	கடன்	...	...	...
008 பால்வளம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)	வருவாய்	70,00,00,000	...	70,00,00,000
	மூலதனம்	...	...	...
	கடன்	...	...	...
009 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை	வருவாய்	40,000	...	40,000
	மூலதனம்	4,000	...	4,000
	கடன்	35,00,000	...	35,00,000
010 வணிகவரிகள் (வணிகவரி மற்றும் பதிவுத் துறை)	வருவாய்	11,000	...	11,000
	மூலதனம்	...	...	...
	கடன்	...	...	...
011 முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு (வணிகவரி மற்றும் பதிவுத் துறை)	வருவாய்	7,000	...	7,000
	மூலதனம்	...	...	...
	கடன்	...	...	...
012 கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)	வருவாய்	4,000	...	4,000
	மூலதனம்	...	...	...
	கடன்	...	...	...

கோரிக்கை எண்	பணிகளும் நோக்கங்களும்	கீழ்க்காணும் தொகைகளுக்கு மேற்படாமல்		
		சட்டமன்றப் பேரவையால் வாக்களிக்கப்பட்டது	மாநிலத் தொகுதியத்திற்கு சாட்டப்பட்டது	மொத்தம்
		(3) (ரூ.)	(4) (ரூ.)	(5) (ரூ.)
013 உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சுட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)	வருவாய் மூலதனம் கடன்	14,000 ... ...	... ... ...	14,000 ... ...
014 எரிசக்தித் துறை	வருவாய் மூலதனம் கடன்	1,500,00,00,000 ... ...	... ... ...	1,500,00,00,000 ... ...
015 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை)	வருவாய் மூலதனம் கடன்	2,000 ... 5,78,14,000	... ... ...	2,000 ... 5,78,14,000
016 நிதித் துறை	வருவாய் மூலதனம் கடன்	12,000 350,00,01,000 ...	... ... ...	12,000 350,00,01,000 ...
017 கைத்தறி மற்றும் துணிநூல் (கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை)	வருவாய் மூலதனம் கடன்	8,000 ... 5,47,00,000	... ... ...	8,000 ... 5,47,00,000
019 மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை	வருவாய் மூலதனம் கடன்	55,000 8,000 46,52,000	1,12,88,000 ... ...	1,13,43,000 8,000 46,52,000
020 உயர்கல்வித் துறை	வருவாய் மூலதனம் கடன்	11,000 4,000 ...	... ... ...	11,000 4,000 ...
021 நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை	வருவாய் மூலதனம் கடன்	2,000 16,000 ...	... 31,87,13,000 ...	2,000 31,87,29,000 ...
022 காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)	வருவாய் மூலதனம் கடன்	37,39,000 ... ...	... ... ...	37,39,000 ... ...
023 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)	வருவாய் மூலதனம் கடன்	5,000 1,000 ...	26,39,000 ... ...	26,44,000 1,000 ...
024 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)	வருவாய் மூலதனம் கடன்	3,000 4,00,00,000 ...	... ... ...	3,000 4,00,00,000 ...
026 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை	வருவாய் மூலதனம் கடன்	9,000 ... 48,69,00,000	... ... ...	9,000 ... 48,69,00,000
027 தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை	வருவாய் மூலதனம் கடன்	4,000 2,000 33,32,000	... ... ...	4,000 2,000 33,32,000

கோரிக்கை எண்	பணிகளும் நோக்கங்களும்	கீழ்க்காணும் தொகைகளுக்கு மேற்படாமல்		
		சட்டமன்றப் பேரவையால் வாக்களிக்கப்பட்டது	மாநிலத் தொகுதித்திற்கு சட்டப்பட்டது	மொத்தம்
		(3) (ரூ.)	(4) (ரூ.)	(5) (ரூ.)
028 செய்தி மற்றும் விளம்பரம் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)	வருவாய் மூலதனம் கடன்	1,11,91,000 ... ...	... ... ...	1,11,91,000 ... ...
029 சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)	வருவாய் மூலதனம் கடன்	25,000 9,000 ...	... ... ...	25,000 9,000 ...
030 எழுதுபொருள் மற்றும் அச்சு (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)	வருவாய் மூலதனம் கடன்	8,000 1,000 ...	... ... ...	8,000 1,000 ...
031 தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை	வருவாய் மூலதனம் கடன்	4,000 ... ...	... ... ...	4,000 ... ...
032 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை	வருவாய் மூலதனம் கடன்	24,000 3,000 ...	... ... ...	24,000 3,000 ...
033 சட்டத் துறை	வருவாய் மூலதனம் கடன்	73,42,000 ... 1,71,62,000	... ... ...	73,42,000 ... 1,71,62,000
034 நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை	வருவாய் மூலதனம் கடன்	... 13,000 ...	... ... ...	... 13,000 ...
035 மனிதவள மேலாண்மைத் துறை	வருவாய் மூலதனம் கடன்	10,000 2,72,15,000 ...	2,000 ... ...	12,000 2,72,15,000 ...
036 திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை	வருவாய் மூலதனம் கடன்	4,000 ... ...	... ... ...	4,000 ... ...
037 மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)	வருவாய் மூலதனம் கடன்	3,000 ... ...	... ... ...	3,000 ... ...
038 பொதுத் துறை	வருவாய் மூலதனம் கடன்	64,99,000 3,000 5,00,00,000	... ... ...	64,99,000 3,000 5,00,00,000
039 கட்டடங்கள் (பொதுப்பணித் துறை)	வருவாய் மூலதனம் கடன்	4,000 19,000 ...	13,57,000 40,26,000 ...	13,61,000 40,45,000 ...
040 நீர்வளத் துறை	வருவாய் மூலதனம் கடன்	15,000 65,000 ...	... 6,10,06,000 ...	15,000 6,10,71,000 ...

கோரிக்கை எண்	பணிகளும் நோக்கங்களும்	கீழ்க்காணும் தொகைகளுக்கு மேற்படாமல்		
		சட்டமன்றப் பேரவையால் வாக்களிக்கப்பட்டது	மாநிலத் தொகுதியத்திற்கு சட்டப்பட்டது	மொத்தம்
		(3) (ரூ.)	(4) (ரூ.)	(5) (ரூ.)
041 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை	வருவாய் மூலதனம் கடன்	30,21,000 ... 17,60,000	... 77,34,000 ...	30,21,000 77,34,000 17,60,000
042 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை	வருவாய் மூலதனம் கடன்	12,000 2,000 ...	... ... ...	12,000 2,000 ...
043 பள்ளிக் கல்வித் துறை	வருவாய் மூலதனம் கடன்	20,000 101,00,07,000 ...	... ... ...	20,000 101,00,07,000 ...
044 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை	வருவாய் மூலதனம் கடன்	8,000 ... ...	... ... ...	8,000 ... ...
045 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை	வருவாய் மூலதனம் கடன்	48,000 11,000 ...	... ... ...	48,000 11,000 ...
046 தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)	வருவாய் மூலதனம் கடன்	6,000 ... ...	... ... ...	6,000 ... ...
047 இந்து சமய அறநிலையத் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)	வருவாய் மூலதனம் கடன்	7,000 2,000 ...	5,00,00,000 ... ...	5,00,07,000 2,000 ...
048 போக்குவரத்துத் துறை	வருவாய் மூலதனம் கடன்	8,000 372,06,34,000 8,000	... ... ...	8,000 372,06,34,000 8,000
049 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை	வருவாய் மூலதனம் கடன்	5,000 ... ...	... ... ...	5,000 ... ...
050 ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்	வருவாய் மூலதனம் கடன்	1,000 ... ...	... ... ...	1,000 ... ...
051 இயற்கைச் சீற்றங்கள் குறித்த தயார் தணிப்பு	வருவாய் மூலதனம் கடன்	792,64,26,000 ... ...	... ... ...	792,64,26,000 ... ...
052 மாற்றுத் திறனாளிகள் நலத் துறை	வருவாய் மூலதனம் கடன்	17,000 ... ...	... ... ...	17,000 ... ...
053 சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை	வருவாய் மூலதனம் கடன்	3,000 ... 21,49,000	... ... ...	3,000 ... 21,49,000

கோரிக்கை எண்	பணிகளும் நோக்கங்களும்	கீழ்க்காணும் தொகைகளுக்கு மேற்படாமல்		
		சட்டமன்றப் பேரவையால் வாக்களிக்கப்பட்டது	மாநிலத் தொகுதித்திற்கு சாட்டப்பட்டது	மொத்தம்
		(3)	(4)	(5)
(1)	(2)	(ரூ.)	(ரூ.)	(ரூ.)
054 வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை)	வருவாய் மூலதனம் கடன்	26,000 3,000 ...	... ... ...	26,000 3,000 ...
055 இயற்கை வளங்கள் துறை	வருவாய் மூலதனம் கடன்	3,000 ... ...	... ... ...	3,000 ... ...
கடன் செலவுகள்	வருவாய் மூலதனம் கடன்	... ... ...	5,000 ... ...	5,000 ... ...
மொத்தம்	வருவாய்	2,365,88,27,000	6,79,84,000	2,372,68,11,000
	மூலதனம்	829,80,43,000	39,14,79,000	868,95,22,000
	கடன்	289,41,66,000	...	289,41,66,000
பெருமொத்தம்		3,485,10,36,000	45,94,63,000	3,531,04,99,000

#### நோக்க-காரண விளக்கவுரை.

இச்சட்ட முன்வடிவானது--

- (a) 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளில் தொடங்கிய நிதியாண்டிற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் அனுமதிக்கப்பட்ட துணை மானியங்களையும்;
- (b) அந்த ஆண்டிற்காக, மாநிலத் தொகுதித்தின்மீது சாட்டப்பட்ட துணைச் செலவினத்தையும்,

எதிர்கொள்வதற்குத் தேவைப்படும் தொகையை மாநிலத்தின் தொகு நிதியத்திலிருந்து ஒதுக்கீடு செய்ய வகை செய்வதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் 204-ஆம் உறுப்பின் (1)-ஆம் கூறுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட வேண்டிய 205-ஆம் உறுப்பினையொட்டி அறிமுகப்படுத்தப்படுகின்றது.

தங்கம் தென்னரசு,

நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை  
மாற்றத் துறை அமைச்சர்.

தலைமைச் செயலகம்,  
சென்னை-9,  
10 டிசம்பர் 2024.

கி. சீனிவாசன்,  
முதன்மைச் செயலாளர்.